


முஸ்ரிதா

ஆசீரியர்: படாமின்க் ஜெவா



15-9-67



கலை, இலக்கிய மாந இநம்.

விலை: 30 சதம்

நியூ லங்கா பாம்

காங்கேசந்துறை வீதி,

இனுவில்

சகல இன ஒட்டு மாங்கன்றுகள், தோடை,
 எலுமிச்சை மற்றும் பழ வர்க்க இனங்களைச்
 சேர்ந்த ஒட்டுக் கன்றுகள், பூஞ்செடிகள், வெளி
 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேசாச்
 செடிகள் ஆதியன இங்கே கிடைக்கும்
 மலிவாகவும் தரமானதாகவும்
 பெற்றுக் கொள்ளலாம்

ஒட்டர்கள் விசேஷமாகக் கவனிக்கப்படும்.

NEW LANKA FARM

K. K. S. ROAD,

INUVIL.

முடக்கத்தான் லேகியப்

முடக்கத்தான் விட்டமின் மாத்திரை

முடக்கத்தான் வோட்டுக்காயத் தைலம்

லேகியம், மாத்திரை; வீரியம், சுகம், ரூபலாவண்
 ணம் தரக்கூடியது. தைலம் காயத்திற்கு, தேள்கடி,
 நாய்கடி, சொறி சிரங்கு, பல்வலி, காதுவலிக்கு
 புகழ் வாய்ந்தது.

ஐ. எஸ். பி. வித்யாவங்ச வைத்தியர்

கங்கொடை ரேட்,

குருநாகல்

யாழ்ப்பான ஏஜன்ட்:

எம். கே. எம். பிடா ஸ்ரோர்ஸ்

65, கல்தூரியார் ஜி, யாழ்ப்பானம்

க. செ. கைலாசபிள் ணோ அன் சன்ஸ்

76, கிழுந்ட் பஜர், யாழ்ப்பானம்

“ ஆடுதல் பாடுதல் சீத்திரம்—கவி
யாதியிலைய கலைகளில்—உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர்—பிறர்
ஈணந்தை கண்டு துள்ளுவார்”

கோடி 1

மலர் 11



செப்டம்பர் 15—1967

உலகமெலாம் தமிழோசை முழுங்கச் செய்வோம்!

செப்டம்பர் பாரதி
மாதம். இம்மாதம் பூரா
வுமே பாரதியின் பெய
ரால் ஈழத்தில் பல சொற்
பொழிவுக்கூட்டங்கள், பிர
மாண்டமான விழாக்கள்,
கவியரங்கங்கள், பேச்சுப்
போட்டிகள் ஆகியனநடை
பெறத்தான் போகின்றன.
சென்ற ஆண்டில் நடந்த
நிகழ்ச்சிகள் தான் இந்த ஆண்டிலும், இந்த ஆண்டில்
நடந்தவைகள் தான் அடுத்த ஆண்டிலும், அதற்கு
அடுத்த அடுத்த வருடங்களிலும்....

மீண்டும் மீண்டும் சொற்பொழிவுகள், விழாக்கள்,
கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள்...

பாரதைய ஒரு மக்கள் கவிஞர், மகா கவிஞர்
என்ற ஸ்தானத்தைவிட்டு, அவனையோரு தெய்வீக அவ

தாரமாக்கிக் கோயில் கட்டிக்கும்பிட வைத்துவிடுவார் களோ என அச்சப்படவேண்டி இருக்கிறது. இந்தப்ப யத்தில் நியாயமுண்டு. மகாகவி காளிதாஸனைத் தமிழர்கள் சினிமாப் படத்தில்காட்டி காளியின் வரப்பிரசாதத்தால் தான் அவரெனு மகாகவியானேன் எனப்பாமரமக்களை நம்பும்படி செய்துள்ளனர். அதைப் போலவே, காலத்தை மீறிக் கவிதை புனைந்த கவிஞரை — தீர்க்கதரிசனப்புலவனை—தமிழர்கள் எல்லாருமே சேர்ந்து தெய்வீகப்பட்டங்கட்டி, தெய்வாம்சக் கவிஞரங்கி அவனது விழாக்களையும் தூபதீப நைவேத்தியங்களுடன் கொண்டாடி, பாரதியின் படத்தைத் தேரில் வைத்துப் பவனிவந்து பூஜை செய்யத் துவங்கி விடுவார்களோ எனப் பயப்படுவதில் நியாயமில்லாமலில்லை; அச்சப்படுவதிலும் அர்த்தம் இல்லாமலில்லை.

பாரதி தேவதையல்ல! — தெய்வீக வழித்தோன்ற லுமல்லை தமிழர்களிடையே தோன்றிய மா கவிஞன்!

பாரதியை — அந்த மக்களின் மகாகவியை—மக்களிடமிருந்து பிரிப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி வலையின் நுட்ப இழைகள் தான் தெய்வீகப் புலவன் என்ற வார்த்தைப் பின்னல்கள். ஆரம்பத்தில் பிறபோக்குப் பண்டிதர்கள் பாரதி மகாகவியல்ல, எனக்கோஷமே முப்பிஞர்கள். வளர்த்துவந்த இலக்கிய வேகத்தில், பாரதி யின் கவித்துவதாக்கத்தின் முன்னால் இந்த பண்டிதக் கோஷம் எடுப்பவில்லை. பாரதி மகாகவியானேன்! பண்டிதத் திருக்கூட்டம் தனது போர்த்தந்திர முறைகளைமாற்றிக்கொண்டது. மக்களால் மகாகவி என அங்கீகாரிக்கப் பட்டுவிட்ட பாரதியைத் தெய்வீகக் கவி என்ற பேழைக்குள் முடிவைக்க முயன்று செயலாற்றுகின்றது. இதில் தான் நாம் ஏச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் பாரதியைப் பார்த்து அச்சப்பட வேண்டியதில்லை. அல்லது தோளிற் சால்வையை எடுத்துவிட்டுப் பயபக்தியுடன் குனிந்து கும்பிட வேண்டியதில்லை. மாருக அவனது படைப்புகளை அணுகி ஆராய்ந்து ரசிக்கப் பழக

வேண்டும். நாம் பாரதியைப் பாரதியாகப் புரிந்து கொள்ள அப்படித் தான் இயலும்

அப்பொழுது நச்சு இலக்கியம் எது, நல்ல இலக்கியம் எது என வகுத்துணரும் ஆற்றல் நமக்கு வளரும். வளர்ந்துவரும் எழுத்து இலக்கிய உலகிலும் நாம் தடந் தெரிந்து வழி நடக்கச் சுலபமாக இருக்கும்.

ஸழத்தில் இன்று இலக்கிய உலகில் பிரமிக்கத்தக்க ஓர் அசைவு ஏற்பட்டுள்ளது. இங்கு பல இலக்கிய இயக்கயங்களும் கலை இலக்கியத் திருப்பங்களும் நடத்தேறி வருகின்றன. இங்கு இலக்கிய வாழ்வு உறைந்து ஸ்தம்பித்துப் போய்விடவில்லை. கடந்த காலங்களிலும் இன்றும் பெரும் மாற்றங்கள் கலை இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ளன. முற்போக்கு சக்திகளும், தரமான நல் வெண்ணம் படைத்த ரசிக வட்டாரங்களும் சக்திப் பட்டு வருகின்றன. நமது கருத்துக்கள் ஒரு சிறிய பகுதி யினரைத்தான் பாதிக்கின்றன என்பதல்ல. நாடு பூராவுமே; ஏன் கடல் கடந்து தமிழ் நாட்டையும் தாண்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன என் பதில் நிறைந்த மனத்திருப்தி நமக்குண்டு. ஆனால் அதே நேரம் நமது கருத்துக்களுக்கு எதிரான பலமான சக்தி களும் நம்மிடையே உண்டு என்பதை நாம் மறக்க வில்லை.

அடுத்த ஆண்டுப் பாரதி மாதத்துக்கிடையில் ஆக்க பூர்வமான செயலை நாம் செய்து முடிக்க வேண்டும். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் சிறு கடைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றைத் தொகுத்து நாலுருவில் வெளியிடுவதுதான் இந்தப் பாரதி விழாவில் எழுத்தாள நண்பர்கள் எடுக்கும் சபதமாக இருக்க வேண்டும். பாரதிக்கு நாம் செய்யும் கைமாறும் அதுதான்.

பாரதி தமிழன்தான்! — ஆனால் அவனது நெஞ்சம் உலகளாவியது!

கவிதை-ஒரு தத்துவக்

கண்ணேட்டம்

— முகம் மது சமீம் —

“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்” என்ற பாரதியரின் வாசகத்தைப் படிக்கும் போதெல்லாம் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. கவிதையின் மூலம் நாட்டிற்கு உழைக்க வேண்டுமென்று பாரதி என்கூறினான்? கவிதையின் தொழிலைன்ன? ஒரு கவிஞர் தன்னுடைய எண்ணங்களை, உணர்ச்சி களை வெளிப்படுத்துவதற்குக் கவிதை பயன்படுகிறதா? அல்லது ஒரு சமூகத்தின் உணர்வுகளை அறன் அலிலாலைகளை அதன் ஆசாபாசங்களை பிரதிபலிப்பதற்குக் கவிதை பயன்பட வேண்டுமா? என்ற பிரச்சனை அடுத்து எழுகிறது. வெறும் யாப்பிளக்கணத்தின் மூலம் வார்த்தைக்களில் கூறுவதுதான் கவிதையா? இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் கவிதையின் தோற்றுத்தையும் அதன் உளர்ச்சியையும் அறியவேண்டிய தகவியம். கவிதையின் தோற்றுத்தையும் அதன் வளர்ச்சியையும் ஆராயும் போது சமூதாய ஆராய்

ச்சியில் மட்டுமல்ல, மனோதத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டியுள்ளது. கவிதையை வெறும் பிரச்சனைப் பொருளாகக் கருதுபவருக்கு எனது கருத்து எடுப்பாலிருக்கலாம், ஆனால் கவிதையைத் தத்துவார்த்த தீயில் ஆராயும் போதுதான் அதனை மேலும் ரசிக்க முடிகிறது.

ஆதியில் மனிதன் ஒவியை எப்படிஎழுப்பினான்? அவன் எழுப்பிய ஒவி அவனுடைய எண்ணங்களை எப்படி விளக்கின என்பவை களுக்குரிய விளக்கத்தை வரலாற்றுசியர்கள் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள். தன்னுடைய சகாக்கனாடன் சம்பாஷிப்பதற்கு ஒவி எழுப்பிய மனிதன் காலப்போக்கில் தாள ஸயதுடன் அந்த ஒவியை ஒற்றுமைப் படுத்தினான். இசையோடு கூடிய அந்த ஒவி, உருவம் பெற்றது. இதுதான் கவிதையின் தோற்றம், அவன் எழுப்பிய ஒவி இயற்கையோடு அமைந்தாயிருந்தது. இறைவன் அண்டசராசரங்களைப் படைக்கும் போது இயற்கையோடு நாதத்தையும்

படைத்து விட்டான். “சலசல்” வென்று ஒனிம் ஜலமும் ஒங்காரத் துடன் வீசும் காற்றும் அண்டம் அதிர் ஒலிக்கும் இடியும் இயற் கையோடு அமைந்த இசையாகியது. “ஒம்”, என்ற நீத பிரம் மத்தில் அடங்கியிருக்கும் இயற்கையின் பிரதிபலிப்பான இந்த இசையை ரிக்வேத ரிவிகள் இறைவனின் ஏரநிபலிப்பாக என்னி னர்கள். இசையை ஏதோ ஒன்று டன் சம்பங்குப் படுத்தும் போது அதன் உண்மை விளங்குகிறது. அந்த இசைக்கு ஏற்ப வார்த்தைகள் அமையும் போது அதில் ஜீவசக்தி தோன்றும். கவிதையில் அந்த ஜீவசக்தி இருக்க வேண்டும். அப்போதுதான் அது கணிஷுதயாகிறது.

ஒருவன் பெருமூச்சு விடும் போது தன்னுள் ஆழங்கு பதிந்திருக்கும் ஏதோ ஒரு துண்பத்தை வெளிப்படுத்த முயல்கிறன். பெரும் சுமைகளை முதுகில் ஏற்றிக் கொண்ட மலைகளில் ஏற்றும் பொழுது மனிதன் கூட்டமாக வருத்தத்துடன் கூடிய ஒவி எழுப்பும் போது அந்தச் சுமையின் வேதனை குறைவது போன்ற உணர்வைப் பெறுகிறன். மீனவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வலையை இழுக்கும்போது கூட்டமாக ஒவி எழுப்புகிறார்கள் என்றால் அது தங்களுடைய தொழிலின் துண்பத்தை மறைப்பதற்கோ அல்லது தொழில் மேல் உள்ள உற்சாகத்தைக் காட்டுவதற்கோ இப்படிச் செய்கிறார்கள் என்ற எண்ணாக்தான் எழுகிறது. இனி, உழுவர்கள் உழும்பொழுதும்

அறுவடை செய்யும் பொழுதும் இசையோடு கூடிய ஒவி எழுப்புகிறார்கள். இதுதான் நாட்டுப்பாடவின் தோற்றம். இயற்கையோடு சம்பந்தப்பட்ட இந்தஒவியின் நாதத்திற்கு ஏற்ப வார்த்தைகள் செட்டாக அமையும்போதுகளிலை ஏற்கிறது. ஜீவசக்தியின் இந்தக்கவிஷதகாலத்தையும் வென்று வாழக்கூடியது. தொழிலோடு வளர்ந்த இந்த இசை. தொழிலின் மகத்துவத்தை உணர்த்துகிறது: உலகத்தில் எந்தப்பாகத்தை எடுத்துக்கொண்டாலும் மனிதசமுதாயத்தின் வளர்ச்சியில் இந்த அம்சத்தை நாம் காணலாம். இயற்கையோடு ஒன்றிய இந்த இசையோடு அமைந்த பாடல்களுக்கு ஏற்ப அங்கு அசைவகளை ஏற்றுத்தும்பொழுதுநாட்டியம் ஏற்கிறது, நாட்டுக்கு, நாடுசமூகத்துக்கு சமூகம் இந்த நாட்டுப் பாடல்களும், நாட்டுக்குத்துக்களும் வேறுபட்டவையாக இருந்தாலும் அவைகளைல்லாம் ஒரே தத்துவத்தில் அமைந்துவரை. காட்டு மிராண்டி வாழுக்கைவாழுந்த ஆபீரிக்கா மக்களின் கூத்தும் பண்படைய ஜோரப்பியமக்களின் நடனமும் வரலாற்றில் மேம்பட்டவையாகத் திகழ்ந்த இந்திய சீன சமுதாயங்களின் ரிராமியநடனத்திலும் இயற்கையின் ஜீவசக்தி ஊடிருவிச் செல்கின்றதைக்காண்கின்றோம். இந்தக் கிராமியகில்கள் தாமாகவேதோன்றியவை மக்களின் வாழுக்கையில் அதை ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ஆகவே இந்த நாட்டுப் பாடல்களும் நாட்டுக்குத்துக்களும் எந்த ஒரு சமுதாயத்திலிருந்து தோன்றுகின்றன

வோ அது அங்க சமுகாயத்தின் தேவைக்காகத் தோன்றின என அறிகிறோம். சாதாரண மக்களின் அன்றூட வாழுக்கையின் இன்ப துண்பங்களை வெறும் சாதாரண மொழியில் இயற்றகயோடு அமைந்த இசையுடன் கூறும் பொழுது அந்தக் கவிதை இன்னும் பலம் வாய்ந்தாக அமைகிறது. நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துக்கள், இகவைகளின் மூலம் அந்தப் பாமர மக்களின் உணர்வுகளை அவர்களுடைய துண்பம் நிறைந்த அன்றூடைய வாழுக்கை அல்லது அவர்கள் வாழுக்கையில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சிப் பெருக்கை, குதாகல்த்தை நாமறிகிறோம். அவர்களுடைய இந்த இன்ப துண்பங்களின் பிரதிபலிப்பை கவிதையென்றும் பாடலென்றும் உருவமணமத்து தாளத்தோடு சேர்ந்த அங்க அசைவுகளை நாட்டியமென்றும் பெயர் சொல்லி அந்த மக்களின் வாழுக்கையின் ஒவ்வொரு அம்சத்துடனும் ஏதோ ஒரு வகையில் தொடரப்படு படுத்துகிறோம்: இதுதான் கவிதையின் பிறப்பிடம். இந்தப் பின்னணியைக் கொண்டு தான் ஒரு கவிஞர் கவிதை எழுத முற்படவேண்டும்.

கவிஞருடைய உள்ளத்தில் எழும் உயர்ந்த எண்ணங்களை அவன் வார்த்தைகளில் அமைக்கும் போது அது கவிதையாகிறது. இந்தக் கவிதைக்கும் நாட்டுப் பாடல்களுக்கும் எந்த விதத்தோடர்புமில்லையென்று ஒரு சிலர் கூற வாடும். கவிஞருடைய கவிதையில்

வார்த்தை அலங்காரம் இருக்கலாம். ஆனால் நாட்டுப் பாடல்களின் உண்மை-வாய்மை அதிலிருக்க முடியாது, வயல் வெளிகளில் உழவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் எழுப்பும் சப்த ஒசையும் மீன் பிடிக்கும் போது மீனவர்கள் பாடும் பாடலும் அறுவடை செய்யும் போது வணிதையரின் இன்னிசை நாதமும் ஒரு கவிஞர் இயற்றும் கவிதையின் அழகும், மெருகும் இல்லையென்றாலும் அது கவிதைவல்ல என்று நாம் தள்ளிவிட முடியுமா? அவர்களுடைய அன்றூட எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொகை அது அமையும் பொழுது. அதற்கொரு சக்தி ஏற்படுகிறது, இந்தச் சக்தி சொல் அலங்காரத்தை மட்டுமே முக்கியமென்று எண்ணும் கவிஞரின் கவிதையில் இருக்க முடியாது.

ஒரு கவிஞரே அல்லது கதாசிரியரே சிருஷ்டிக்கும் இலக்கியத்தில் உண்மை-சத்தியம்-இருக்க வேண்டும். அவனுடைய சிருஷ்டியதார்த்த உலகத்துடன் சம்பந்தப்பட்டிருத்தல் வேண்டும். அப்பொழுதான் அவனுடைய சிருஷ்டியில் ஜீவன் இருக்கும். கவிஞரின் சிருஷ்டி சக்தி தாள வயத்துடன் கேரும்பொழுது கவிதை பிறக்கிறது. அவனுடைய உள்ளத்தில் எழுங்கும் உணர்வுகள் அவனுடைய தனிப்பட்ட உணர்வுகளாக அமைதல் கூடாது. அவன் எந்தச் சமுதாயத்தில் அங்கம் வகிக்கிறானே

அந்தச் சமுதாயத்தின் உணர்ச்சி
 களை அவன் பிரதிபலிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனது
 கவிதை அழியாததன்மை பெறுகிறது. தன்னுடைய கவிதையில்,
 அவன் தன் சமுதாயத்தின் உணர்வகளை உருவகப் படுத்திக் கடையாக
 எழுதும்பொழுது அது காவியமாகிறது. வாஸ்தவிக் எழுதிய
 இராமாயணத்தைத் தன்னுடைய காவியத்திற்குக் கருவாக அமைத்தானென்றாலும், கம்பன் சோழ சாம்ராட்சியம் உச்ச ஸ்தானத்தை
 அடைந்திருந்த பொழுது சோழ மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன. சோழ நாட்டை வருணிப்பதோடு நிலாமல் அந்த மக்களின் எண்ணங்களையும் அவர்களின் இன்ப துன்பங்களையும் அயோத்தி மக்களின் வாயிலாக வருணிக்கின்றன. கம்பனுடைய இந்த யதார்த்தப் போக்குடன் சொல் அலங்காரமும் சேர்வதனாற்றுன் அவனுடைய காவியம் இன்றும் நிலைத்து கிற்கிறது. சிலப்பதி காரரத்தை எழுதப் புகுந்த இளங்கோ அடிகள் வணிக சமுதாயத்தின் ஆசாபாசங்களையும் எண்ண எழுச்சிகளையும் கவிதையென்ற உருவம் கொடுத்து, சரித்திரமாக்கிறார், தேவனே அல்லது அரசனே காப்பியத் தலைவருக்கே வேண்டுமென்ற இலக்கணக்கான இதிலீதி இருந்த போதிலும் சாதாரண வணிகரை காப்பியத் தலைவர்களை அரசனுக்கும் மேம்பட்டவன் என்று தனது காப்பியத்தில் காட்டுகிறார் இளங்கோ அடிகள். சமணசமயம் தழைத்தோங்கிய காலத்தில் அந்தச் சமண சமயத்துடன் ஒன்று சேர்ந்து வளர்ந்த வணிக சமுதாயத்தின் ஒழுக்க நாலாக அமைகிறது திருக்குறள். அற வாழ்க்கைவைப் பற்றிக் கூறப் புகுந்த வள்ளுவர் பொருள் எப்படித் தேட வேண்டுமென்று கூறும் பொழுது அந்த வணிக சமுதாயம் எப்படி வாழ்ந்தால் உயர்லாம் என்றும் கூறினார் இல்லையா?

இந்தால்களுக்கு முற்பட்ட நால்களாகிய அகம், புறம் ஆகிய நால்கள், தமிழ் நாட்டில் சமுதாயத்தின் அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் பளிந்துபோல் எடுத்துக் காட்டுகின்றன. அம்மக்களின் காதல் வாழ்க்கையும் அவர்களின் எண்ணங்களையும் இன்பங்களையும் ஆசாபாசங்களையும் எடுத்துக் காட்டுவதன் மூலம் அவர்களிலக்கியம் சாசுந்தமான என்மை பெறுகிறது. தமிழர் வரலாற்றில் ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக்கணக்கான கவிஞர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள் ஆனால் கம்பனுக்கும், இளங்கோவுக்கும், வனஞ்வனுக்கும் ஏன் இந்தப் பெறுமை? அவர்கள் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் மதார்த்த நிலையைத் தமது உள்ள கெடிட்சியிடன்! உணர்ச்சி உச்சப்படுத்தி அச்சமுதாய மக்களின் எண்ணங்களையும் ஆசை அபிலாவைகளையும் தமிழ்நூடைய எண்ணங்களாகவும், கணவுகளாகவும் தான் இலயத்து

தன் சேர்ந்து உருவம் கொடுத்து, காவியமாக வடித்தார்கள். அச் சமுதாய மக்களின் வாழ்க்கை ரகசியங்களைத் தமிழ்டைய அனுபவத்தின் மூலம் பார்க்கும்பொழுது அவர்களுடைய கவிதைக்கு ஒரு சங்க பிறக்கிறது. இதைத்தான்

நான் மூன்பு “ஜீவசக்தி” என்று கூறினேன். தான் வாழும் சமுதாயத்தில் தனக்கு ஏற்படும் அனுபவத்தை ஒரு கவிஞர் தன் சமுதாயத்தினுடைய உணர்வு கு ஞடன் ஒற்றுமைப்படுத்தி எவ்வளவு கூட கூட வளவு உத்வேகத்துடன் உணர்த்துகின்றன. அவ்வளவுக்கூட்டுவளவு அவனுடைய மேதைத் தன்மை விளங்கின்றது,

இந்தப் பின்னணியிலிருந்து இன்றைய இலக்கியத்தை நாம் பார்க்கும் பொழுது சுப்ரமணியபாரதி விட்டவரூபம் எடுத்து நிற்கிறோம். 20-ம் நூற்றுண்டு மகா கவியாகத் தோற்ற மளிக்கிறோம். அடிமைத் தலையில் கட்டின்டு கிடந்த மக்களின் கோழைத் தனத்தை “ நெஞ்சு பொறுக்கு தில்லையே ” என்று கூறும் பொழுது அதைத் தன்னுடைய உணர்வாகப் பிரதி பவிக்கிறோம் பாரதி.

தமிழர் சமுதாயம் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டுமென்றும். அடிமைத் தலையை

★ ★ ★

யகுடாவில் ‘சியாம் இரட்டையர்’ வைரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு கல்லின் எடை 95 கிராம்டுக்களாகும். மற்றதன்எடை 38 கிராம்டுகளாகும். இத்தகையபெரிய வைரக்கல் இரட்டைகள் மிக மிக அபூர்வமானவை என்கூடுதலாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அறுத்தெறிந்து தமிழருக்கு விடுதலை ஏற்பட வேண்டுமென் முகனவு காண்கிறோம் பாரதி. இந்தக் கணவையே திரும்பவும் கண்டுகண்டு உணர்ச்சி வசப்பட்ட பாரதி உலகத்தின் மகா கவியாகி விடுகின்றன.

குயில் பாட்டின் மூலமோ கண்ணன் பாட்டின் மூலமோ நாம் பாரதியின் கவிதை விலாசத்தை ஓரளவு அறிய முடியுமென்றாலும் அவனுடைய கவித்துவ மேதைத் தன்மையை, அவன் தன் சமூகத்தினுடைய எண்ணை எழுச்சிகளுடன் தன்னைப் பின்னிப் பிறைத்துப் பாடிய பாடல்களின் மூலம் தான் அறிய முடிகிறது. பாரதி சகாப்தம் என்று அவனுக்குப் பின்னால் ஒரு சகாப்தமே உருவாவதற்கு அவன் காரணமாயிருந்தான்.

ஆகவே கவிதையில் யதார்த்தம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் ஜீவன் இருக்கும். கவதையின் ஜீவன் சிருஷ்டி சக்தி இந்தச் சிருஷ்டி சக்தி பில் சத்தியம் இருக்கும். அப்பொழுது தான் கவிதை காவியாக இருக்கிறது. அழிபாத் தன்மை பெறுகிறது.

—நன்றி: இலக்கியவெளியீடு

கிருத யுகம் எழுந்தது!

—வ. பொன்னம்பலம் M. A.—

50 ஆண்டுகளிற்கு முன்பு அகிலத்தை ஆட்டிப்படைத்த ஓர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் 'சாரின்' சாம்ராச்சியத்தில் இடம்பெற்றது. என்னுயிரம்மைல் களுக்கும் அப்பால் இந்தியத்துணைக்கண்டத்தில் வாழ்ந்த பாரதியின் தேசபக்தி என்ற தூர திருஷ்டிக்கண்ணுடியில் மின்னால் வேகத்தில் வந்து சேர்ந்த இங்கிக்குஞ்சி, கவிஞரின் உள்ளத்தில் கல்மேல் எழுத்துப்போல் பொறிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலி மலையையும், மடுவையும், ஆழ கடலையும் தாண்டி இன்று உலக வியாபிதமான உண்மையாகி நிலைபெற்று விட்டது. அக்டோபர் புரட்சிகிடம் பெற்ற கால எல்லையில், அதைச்சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமென்று புகழ்ந்து பாடிய உலகப்புலவர் வரிசையில் பாரதியின் பெரான் நாமம் முதன்மைபெற்று மினிர்கின்றது. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையும் குடிமையும், அடிமைக்கோர் தளையில்லை. யாரும் இப்போது அடிமையில்லை" என்று வாயாரவாழ்த்தி "குடியரசு என்று உலக நியக் குறிவிட்டார்" என்றும் " நொடி ச்யான்றில் எழுந்ததுபார்யுக்புரட்சி" என்றும் இங்கிக்குஞ்சியைச் செந்தமிழ்ச்சுவை சேர்ந்த, குருபர்களாய் செவிடர்களாய்

"வாழ்ந்து" வந்த நம்மவர்க்கு கவிதையாக வடித்துத் தந்தார்.

தமிழ் மக்கள் மத்தியில் கொடுமை, அடீதி, அக்கிரமங்கள் போன்றன நிலைபெறுவதற்குரிய காரணம் "தலி" யுகத்தின் கேத்தன்மையே என்று நம்பப்பட்டது. நம்பப்படுகிறது. எனவேதான். இடுபட்சவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் (தருமுயகம்) எழுக என்று இதையூர்வமாக புழுந்து பரடி புதியருவியாலை வாழ்த்தி வரவேற்றார்.

சுப்பிரமணிய பாரதி தமிழகத்தில் சரித்திரம்கண்ட ஒரு கவிஞர்பத்தாண்டுகளுக்குமுன்பு இனுவில் கிராமத்தில் ஒரு பாரதியிழா. பேச்சாளர்கள், கேட்போர்கள் எவரும் குறிப்பிட்ட சேரத்தில் வந்து சேரவில்லை. விழா ஏற்பாடுகளைக் கவனிக்க ஒவிபெருக்கி பொருத்தச்பட்டுக்கொண்டிருந்தது. பொலிஸ் மினிவைச் சேர்ந்த ஒரு வயதான உத்தியோகள்தார் "சார்ஜுன்ட்" அவர்களும், நானும் ஒரு வாங்கில் அமர்ந்திருந்தோம். கையில் குறிப்புப் புத்தகத்துடன் மெதுவாக என்னாகில் நெருங்கி வந்தார் "பாரதி என்பவர் யாரையா?" என்று என்னைக்கேட்டார். தற்காலத்தில் மூன்றும்

வகுப்புப் பாலகனுக்கே பாரதின் ரூல் விளாக்கும். ஆனால் 'சார்ஜன்ட் ஜீயா' கல்வி கற்றாலத்தில் ஆட் சிப் டிடத்தில் ஆங்கிலேயர், தேச பக்தி என்றால் களஞ்சு என்ன விலை என்று கேட்டாலம். தமிழ் பேசி அல் வகுப்பில் தண்டனை. இந்திய விடுதலை இயக்கம் பற்றி, அதில் பாரதிசன் பங்கைப்பற்றி, சுதந்திர இலங்கையில் வாழுங்க வயதுவந்த அதை வும் துப்பறியும் பொலின் அதி காரி அறியாமலிருந்தார் என்னால் அதிசயமாக இருந்தது. நான் அவர் ஒரு புலவரென்பதையும் நாட்டிந்காக சிறை சென்றுர் என்பதையும் சொன்னேன். சொல்லி வாய் மூலவுதிற்கிடையில் “பாரதி என்ன குற்றத்திற்காக ஏறியலுகு அனுப்பப் பட்டார்?” என்று சுவடு பிழக்கும் வேட்டை நாய் போல் முக்கியில் ஆச்சரியக்குறி துலங்க என்னைக் கேட்டார் ஒரு பழுத்த ரயியும்; பாரதி மின் தேச பக்கிக்கும், மக்களை நேசித்த குற்றத்திற்கும் கிடைத்த சன்மானம் தான் சிறைத்தண்டனை என்று சொல்லும்போது இம்மிய ளவும் அவர் உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியதாக அவருடைய கறுத்த முகம் பிரதிபவி க்கொல்லின். பென்சில் மாத்திரம் சுறு சுறுப்பாக குறிப்புகளை வரை ந்து கொண்டிருந்தது.

நீண்டாலம் ஆசிரியத் தொழில் பார்த்த, தமிழ் அறிஞர் ஒரு வர் பாரதியைப் பற்றி ஒரு கான்பர்களுடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைப்

பார்த்தேன். பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் மனிதன் தன் அறிவீனத்தையும் விளம்பரம் செய்து விடுகின்றன. என்பதை மறுப்பதற்கில்லை. “பாரதியின் கருத்துக்கள் சமுதாயத்தைப் பாழுபடுத்தி விடுகின்றன” என்று இந்த முது கலெக்டர் ‘குழங்கையுள்ளத்துடன்’ முட்டாள்தனத்தை கட்டித் தானுவிக்கொண்டார், பாரதியின் கவிதையில் உள்ள தத்துவங்கள் பற்றி ஒருவர் இவருக்கு விளக்க உரை தர முற்பட்டார். வேத ஜீன தாழாத ‘பேராசான்’ “ஓ! பாரதியைப் பற்றிப் பேசாதே அவன் ஒரு விறகு தலையன்.” என்று கண் சிவக்க நாபதற உரக்கை கூவினார். சம்பவம் நடந்து ஆண்டுள்ள பல ஒட்டுட்டன. இந்த அறிஞர்களைப் பற்றி கூறாற்றும் நோக்கத்துடன் நாம் கூற நை அணுகக்கூடாது. ஆனால் அவர்கள் எம் அனுதாபத்திற்குரியவர்கள்.

“பாரதி செந்தமிழ்க்கவிஞர், தமிழ் உணர்வை ஊட்டியவன். சிவசக்தி வழிபாடு, சரஸ்வதி துதி போன்ற இறைவழிபாட்டுக் கலைத் தொவாரிவளங்கியவன்” என்றெல்லாம் பத்திரிகைகளும் வானெலிகளும் பறை சாற்றுகின்றன. மேடைகளில் தமிழ் இளைஞர்கள் வீரமூழ்க்கம் செய்கின்றன, இவை பாழும் உண்மை. ஆனால் பாரதி ‘மாணிடம்’ என்ற தத்துவத்தின் நம்பிக்கொண்டவன். அவன் கண்டமதம் ‘மன்னில் கல்ல வண்ணம் வாழுமாம்’ என்ற வாழுவை ஏற்கும்

தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. கானி விலம் வேண்டுமென்று மனித தேவைகளை ஆண்டவனிடம் வரிசைப்ப டுத் து கின்றன:

“வழிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும்மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல தொழில் செய்து இப்பாரை உயர்த்திடவேண்டும்”

என்பது அவன் அவா. இதை விறைவேற்றுவதற்கு வேண்டிய “வஸ்லைம் தாராயோ இந்த மானிலம் மாண்பும் வரிழ்வதற்கே?” என்று நம்பிய கூத்தியிடம் வாதாட முனைகின்றன.

“செத்த பிறகு சிவலோகம் வைகுண்டம் செல்லாம் என்று இருப்பர் பித்தமனிதர் அவர்உரைக்கும் உரை பேய்யுரையாமென்று ஊத்தா சங்கம் என்று வற்புறுத்தம் பாரதி, வானகம் இந்த மன்னில் தென்பட வேண்டுமென்று அறுதியிட்டுப் பாடுகின்றார், மானிடத்தை வாழ்விக்க பாரதி நம்பிய மதம் இதுவே. ஆகவேதான் சார்மன்னனது கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி பற்றிப் பாடிய பாரதி “அம்மை மனம் கனிந்திட்டாள், கடைக் கண் வைத்தாள் அங்கே (ரஷ்யாலில்) ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி கண்டு பேய்க்கொல்லாம் (கொடியவர்கள்) ஏங்கி இலமயாது கண்ணீர் தேங்கி நிற்க கவலையுற்று இருந்தன வென்றும் வானமரர் (சோனியத் அரசின் உதயம்கண்டு) தோள் புடைத்தார்” என்றும் அழுகுற எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழ்மொழி வழக்கில் “புரட்சி, பொதுவுடையை” போன்ற வார்த்தைகளை ஆக்கித்தந்த சொல் லாசானுகப் பாரதி விளங்குகின்றன. “வாழிய செந்தமிழ், வாழித் தற்றமிழர்” என்று ஆரம்பித்து “சீரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முறைகள் சிறந்து மிக ஒன்றுகூ, தீ தெல்லருக் கவிக ரன்னமை வந்தெய்துக! நம் தேயத் தினர் நாள் தோறும் வாழக!!” என வாழ்த்துகின்றார். 30 கோடி ஐநங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுடையை; ஒப்பிலாதசமுதாயம் உலகத்திற்கொரு புதுமை; என்றும் வாழ்த்தும்போது கவிஞர்தானுமக்களை நேசித்து, தானுதாட்டை நேசித்து, மாணிடத்தை மஹமலர்ச்சி அடையச் செய்த மகத்தான ஒக்டோபர் புரட்சியின் சித்தாந்தத்தை நம்பினான், கேசித்தான், அதன் வழி வாழ்த்துடித்தான் என்பது தெட்டத்தெளிவு. “காற்றிலேறி விண்ண இணைச் சாடி”, மாணிடத்தில் வெற்றியை நிலைநிறுத்திய பெருமையுகப்புரட்சியை ஆரம்பித்த அதே மக்களுக்கே உள்யது.

பாரதி தமிழ்மக்களை சாநாயக கசகாப்தத்திற்கு இட்டுச் சென்று கவியுகச் சிறநிகளாக விளங்கும் புசிய அரசுகளின் மத்தியில் வரிசையில் தனது தாய்த்திருநாட்டையும், தமிழர்களையும் வைத்து ஒப்பு நோக்கத் துடிதுடியாய் துடித்தான். உலக அரங்கில் ஒரு ஆண்டுகள் கழிந்துவிட்ட பின் கவிஞர்கள் இன்று இல்லை, அவனுடைய நம்பிக்கைகள் கவியுகத்தின் முடிவுக்கும் கிருதயுகத்தின் எழுச்சிக்கும், மாணிடத்தின் வெற்றிக்கும் உறுது இணயாக உள்ளன.

ஏதற்குதில்தந்திர்தீவி

முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய வின்சர் தியேட்டர் அன்றைய தகரக் கொட்டையாக இருந்தகாலம். கீட்டப்பாடு கே. பி. சுந்தராம்பாள், எம். ஆர். கோவிந்தசாமி, எஸ். எஸ். விஸ்வநாததாஸ் போன்ற நாடக மேஜைகள் எல்லாம் இந்தத் தகரக் கொட்டைக் கொட்டையில் தரமான நாடக ரசிகர்கள் முன்னிலையில் தமது தனித்துவத் திறமையைக் காட்டிப் பாராட்டும் பரிசுகளும் பெற்றுச் சென்றுள்ளனர் என்பதுடன், தமிழகத்துக்குச் சென்று யாழிப்பாணம் எம்மைப் பாராட்டிக் கொரவித்தது எனச் சொல்லிப் புதுப் புகழையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

யாழிப்பாண நாடக ரசிகர்களின் உயர்ந்த தரம் அன்று சகல தமிழ்நாட்டு மாவட்டங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று கூட இருந்தது. தரமான கலையை ரசிப்பதில் — கலைஞர்களைக் கொடு விப்பதில் — யாருக்குமே பின்னிற்காத பரந்த மனங்கொண்டவர்களாகத் தீகழ்ந்தவர்கள்தான் வடபிரிதேசத்துக் கலா ரசிகர்கள். தரவு கெட்ட தென்னிந்திய சிரிமாக்கள் இங்கு படையெடுத்தன. நமது நாட்டு ரசனையே தரங்கெட்டுப் போய்விட்டது. தியேட்டர்களில் ‘சிலைட்’ போடும்போது மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் அளவிற்கு நமது கலையுணர்வு தரையிறங்கிவிட்டது என்பது தான் நமது ரசனையின் வளர்ச்சியாகிவிட்டது.

இந்த நாசப்போக்கிலும் நமக்கொரு நம்பிக்கை ஒளியாகச் சூடர் விடுபவர்தான் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள். தமிழகத்துப் பம்மல் சம்பந்த முதலியாரைப்போலவே, நமக்கொரு கலையரசு வந்து வாய்த்தது, ஈழம் செய்திட்ட தவம் என்றே கூறவேண்டும். நாடகக் கலைமீது இவர்கொண்டுள்ள பேரார்வத்தினுல் பல சிரமங்களையும் பொருப்புத்தாமல் இன்றுவரை நாடகத்தொண்டனுக்கவே விளங்குகின்றுர். சிரமங்களைக் கண்டு விரக்தியற்று நாடக உலகத்தையே உதவித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஓடாவண்ணாம் காத்தது இவரது நாடக அபிமானமும் தேசியப் பற்றும் கலைமீதுகொண்ட பேரிமானமுமே யாரும்.

தமிழகத்திற்கு ஒரு மக்கள் என்றால், ஈழத்திற்கும் ஒரு கலையரசு எனப் பெருமைப்படலாம். நம்பிடையே இப்படியான மகத்தான ஒரு நாடகமேதை இன்றும் உயிருடன் உலாவுகின்றார் என்பதே நமக்கொருபெருமை. இங்கு முதுபெரும் கலைஞர்க்கெளரவிக்கும் முகமாக மல்லிகை அன்றாது உருவப் படத்தை அட்டைப் படமாக வெளியிட வதில் பெருமைப்படுகின்றது.

— ஆசிரியர்

நவாலியூர் நடேசன்

1958 ஆம் ஆண்டில் நவாலி கிறீஸ்தவ இளைஞர் சங்கம் நவாலியில் நடாத்திய கதம்பநிகழ்ச் சிக்கு கலையரசு சொர்ணவின்கம் அவர்கள் தலைமை வகிக்க வந்திருந்தார். அவரின் வாயால் பாராட்டுப்பெறவேண்டும் என்ற ஆசையுடன் அங்கமுச்சியில் இடம்பெற்ற எமது நாடகத்தை மிகவும் உற்சாகத்துடன் நடித்தோம்.

கலையரசு அவர்கள் எமது ஊரில் இருப்பவராயிருந்தாலும் அதுவரை நான் அவருடன் பேசி அறிமுகமாகியிருக்கவில்லை.

இக்கதம்பநிகழ்ச்சிக்கு அடுத்த நாள் எமது நாடகத்தைப் பற்றி எமது நடிப்பைப்பற்றி கலையரசு என்ன சொல்லுவார் என்ற பசரப்புடன் அவர் எம்மைப்பற்றி பகுமும் இன்பத்தேனால் காதுகளை நிரப்பும் வேணவாவுடன், சில நாட்களுக்கு முன்பு அவருடன் தொடர்புகொண்டிருந்த எமது சக நடிக நன்பர்களாகிய அருமைநாயகம், இராகுஷாதன் ஆகியோருடன் நாமெல்லோரும் அவரின் இல்லத்திற்குச் சென்றேம். எம்மை அன்புடன் வரவேற்ற அவர், எமது நாடகத்தைப்பற்றிய குறைநிறைகளையெல்லாம் தெளிவாக எடுத்து விளக்கினார்.

நாம் அங்கே போய் அதிகானமாகிவிட்டது. எனவே, எழுந்து

நின்று கதைக்க முன்பு, “அல்லது ‘சரி போய்விட்டு வாறிர்களா?’” என்று சொல்ல முன்பு நாம் போய் விடவேண்டும் என்று அனுபவத் தால்உதித்த எண்ணாத்துடன், நண்பர்களிடம் “நடப்போமா?” என்றேன். ஆனால், கலையரசு புது மையான மனிதராக இருந்தார். “இருங்கோ, இருங்கோ. என்ன அவசரம்?” என்று கீர்ணிட்டு நாடகக்கலையை விளக்குவதற்கு தனது நாடக அனுபவங்களையும் தனது குருநாதராகிய பம்பல் சம்பந்த முதலியாரின் பெருமை களையும் முச்சங்கிடாமல் பேசிக்கொண்டிருந்தார். நாடகக்கலைப்பற்றி அவ்விதம் பேசிக்கொண்டிருப்பதில் அவருக்கு வகைசொல்ல முடியாத ஆண்தமய பெருக்கெடுத்தது என்பதை அவரது முகத்தில் நாட்களை மிட்ட மலர்ச்சிகாட்டியது.

அன்று நாடகக்கு இத்தகைய அவரது பேச்சுக்களை அவரது வீட்டிலே அடிக்கடி கேட்கும் வாய்ப்பை நாம் பெற்றுக்கொண்டதால், அவரைக் காப்பாளராகக் கொண்டு; ‘யாழ் நாடக மன்ற’ த்தை உருவாக்கினோம். அதன் செயலாளராக நான் நியமிக்கப்பட்டேன். இம்பன்றம் முதன்முதலாகத் தயாரித்திரு. பி-எஸ். ராமையாவின் உண்ணத் படைப்பான “தேரோட்டமகன்” நாடகம் மக்களின் உண்மையான ஏகோழித்த பாராட்டுகளைப்பெற்றது. நாடகம் தயாரிக்கப்படும்

போதே தயாரிப்பளரின் ‘விளம் பரக்கட்டுரை’ களைத் தாங்கிவந்த பந்திரிகை, அங்காடகம் மீடையேறிய பின்பு அதற்க விமரிசனம் எழுதுவதற்குக் கூசி ண்ண ஆக்குன் தலையைச் செலுத்திய ‘குத்து’ எமது நாடகங்களைப் பொறுத்த மத்தில் ஒருபோதும் நடக்கதேயில்லை. எனவே ‘தேரோட்டு மன்’ நாடகம் ஏற்றி பத்திரிகைகள் தமது சொந்த அபிப்பிராயங்கள் மூலம் பெரிதாகப் புக முந்தனா: இந்நாடகத்தின் இயக்குநராக இருந்த கலையரசு, பின்பு இதில் சகுனியாவும் நடிக்கை தொட்டினார், அநுபவ முத்திரையின் னிய அவரது நடிப்பு, துச்சாதனன் பாத்திரம் தாங்கி அவருடன் சேர்ந்து நடித்த எனது நடிப்பிற்கு தெம்புட்டுவதாக அமைத்து.

சகுனி, துரியோதனன் சபையில் திட்டம்போட்டுவிட்டு நடக்கும் பெருமித நடைக்கும் திட்டம் தோல் வியடைந்தயன் சோர்ந்த இளைத்த நடைக்கும், ஓயாத வாய்ச் சப்ப லுக்கும் சபைகளில் பலத்த கரணோ ஷம் கிடைத்து வந்தது. “யாழ் நாடக மன்றம்” பின்பு கலையரசு அவர்கள் தலைவராக இருந்த ஓஹி யன்ற் விளையாட்டு நுண்கலைச்சங்கத்தூடன் இளைக்கப்பட்டு நாடகங்களை நாடாத்திவந்தது.

ஒருமுறை இச்சங்கம் மேடையேற்றிய “இன்பாள்” நாடகத்தை முன்னுக்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த கலையரசு எழுந்தோடி வந்து ஒப்பினை அறைக்குள் னின்று அடக்க

முடியாது விம்மி விம்மி அழித் தொடக்கி விட்டார். திகைத்த அனைவரும் சூழ்ந்து னின்று காரணம் கேட்டபோது, நாடகத்தில் உருக்கமான காட்சியையிகவும் தத்தூபமாக நடித்தபோது, சமுதாயத்தில் எவ்வேயோ ஒரு குழும்பம் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற பிரசமம் தட்டியது. அதை என்னும் பொறுக்க முடியவில்லை என்றார். அக்காட்சியில் நடித்தவர் திரு. அருமையைகம் என்பது குறிப்பிடத்தக்கது.

“நடிப்பு எடுத்தாற்போல் எல் லோரூக்கும் வரமாட்டாது, ஒரு தொசிரியனைப்போலவே நடிகனும் சமுதாயத்தை ஊன்றினோக்கவேண்டும். ஒவ்வொருவரின் பழக்கவழுக்களையும் கூர்ந்து கவனித்து மனதில் பதித்து வைத்து அவற்றை நாடகத்தில் பொருத்தமான பாத்திரங்களுடன் புகுத்தி மேடையில் ஏற்றிவிடவேண்டும். இதற்கு கலையுள்ளமும், முயற்சியும் அத்தியாவியம்” என்ற கருத்தை இவர்களுக்கு அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். கூனியின் பாத்திரத்தில் நான் கையாண்ட நடிப்பு உத்திகள் கோபம் வரும்போது முக்குவிரிதல் வாயை ஓயாது சப்புதல் பேசும் விதம், சிரிக்கும் விதம், அனைத்தும் பன்னிரண்டு கிழவிகளைப் பாவனை பண்ணி உன்றுக ஒத்திகை செய்து கந்றவை என இவர் கூறுகின்றார். இவ்விதமாக வேதான் தான் தாங்கும் பாத்திரங்களையெல்லாம் மேடையில் சித்தரித்துக் காட்டினாராம்!

இத்தனை காலமாக நாம் அவருடன் பேசிப் பழகி வருகிறோம். அவர் எம்மைச் சங்கிக்கும் போதெல்லாம் தான் நடித்த நாடகங்களைப் பற்றி, தனது குருதாதரைப் பற்றி, ரங்கவழிவேலு, S.G. டிட்டப்பா, K.B. சுந்தராம்பாள், M.R. கோவிந்தன், K. சரவணமுத்து முதலிய நாடகக் கலைஞரைப்பற்றி யெல்லாம் அவ்வப்போது பேசாத காளே கிடையாது. இப்படி யெல்லாம் பேசுக்கொது சில வேளைகளில் சனக் கூட்டத்தின் மத்தியில் இருக்கிறோம் என்பதையும் கருதாது எழுந்து நின்று நடித்து அல்லது வசனம் பேசிக்காட்டுவார். இவரிடம் பெரிய சந்தோஷத்தையும் உற்சாகத்தை தடியும் யாராவது காணவேண்டுமானால். “ஜயா உங்கள் வீட்டிற்கு நாங்கள் நாடகம் முகக் தினமூலம் வரப்போகிறோம்; சொல்லித் தாருங்கள்” என்று சொன்னால் மட்டும் போதும்!

“ தமிழூர்க் காப்பாற்ற வேண்டும் என்று எமது தமிழ் அரசியல் வாதிகள் போராட்டமிடுவது; கோஷமிலவெதல்லாம் அரசியல் ஆதாயத்திற்காவலே. தமிழர் பண்பாட்டிற்காக உயிர் கறக்கத் துணியும் அவர்கள், நமது கலைகளை வளர்க்க இதுவரை ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நாம் உதவாவிட்டாலும் அரசாங்கத்தை உதவியளிக்கச் செய்திருக்கலாம் அல்லவா?

இவர்கள் கலைகளை, ‘குறிப்பாக கலை கலைகளையும் நன்னக்கே கொண்ட நாடகக் கலையை வளர்ப்பார்களோயானால் நமது தமிழ் பல இன மக்களும் விரும்பிக் கற்றுக் கொண்டாலும்வார்கள்”என அன்று தமிழ் நாடகத்தால் நமிழ்க் கலையின் பெருமையை கலை இன மக்களுக்கும் உணர்த்தி அவர்களின் அன்றையும், மதிப்பையும், புகழ் மாலையினையும் பெற்ற இக் கலைப் பெரியார் காறுகின்றார்.

நாடகம் எப்படி நடாத்தவேண்டும். நடிகர் எப்படி நடிக்கவேண்டும் என நாடகத்துறைக்கு வரை விளக்கணம் வகரக்கு ஈடுகூடக் கையெப்பு பெருமை பெறச் செய்த பெரியார் சம்பந்த முதலியார் இந்தியாவில் இருந்து போல், ஈழத்தில் அவரது அன்புச்சீடராகிய கலையரசு சொர்க்கையின்கம் விளங்குகிறார். ஆம்; இவர் தனது குழுவில் வைத்திருக்கும் பக்கியை வர்ணிக்க வார்த்தையே இல்லை:

இந்திய நடிகர் நடிப்பாடுதே நாடும் அவர்கள் பாடுவதே பாட்டு என இலக்கை மக்கள் கொண்டிருக்க கம்பிக்கை 1915—ஆம் ஆண்டு டும்பர் 18-ஆம் திகுநியில் இளைஞர் சொர்க்கையின்கத்தினுள் மேடையேற்றப்பட்ட கம்மலாநாதன் நடகத்துடன் அன்றது. இங்நாடகமே இக்கைத் தமிழரால் நாடக இலக்கணப்படி முதன் முதல் நடிக்கப்பட்ட நாடகமாகும், இங்நாடகத்தை அன்று

விமர்சி தந் தின்டிப்பெண்டன்று' (Independens) என்ற பத்தி ரிகை “ஷசம்பர் 18-ஆம் திகதி இலங்கைத் தமிழ் மக்களுக்கு நற் பேறுடைய நாளாகும்” (“18th December was a redletter day to the Tamils of Ceylon”) எனக் குறிப்பிட்டது.

ஈழத்து நாடக உலகைச் சிருஷ்டத்து வரலாற்றில் அழியாத இடம் பெற்ற கலையரசு சொர்ணவிங்கம் அவர்கள் எமது காலத்தில் வாழ்வது எமக்கு பெரிய பேரதிர்ஷ்டமாகும்.



மலைக்க

ஆசிரியர்: பொர்ன்கீ ஜீவா



60. கல்வூரியார்வீ, யாழில்பாண்டி

ஈழத்திலுள்ள

சிறந்த எழுத

தாளம்களும் விமர்

சகர்களும்; கலை

ஞர்களும் மாதா

மாதம் தொடர்ந்து

எழுதுவார்கள்.

வினாத்தவன் அறுக்கீன்றதே நீதி

காரை செ. சுந்தரம்பிள்ளை

சூறும் சிங்கங்கள் போல எழுந்தே
 சேருவீர் திரளாக ஒருங்கே
 நாறு மிந்த அடிமைத் தலையை
 நாப்பனியெனப் போக்கிடு வீரே
 வேறு காரியம் செய்திடு வேலை
 வீணாரிட்ட விலங்கை அறுப்பீர்
 காறிலா தவோர் சக்கை யதாகச்
 சகத்திலே நலிவற்றிட வேண்டாம்.
 அடிமை யென்னும் பதத்தை அறிவீர்
 அந்த வாழ்விலே துஞ்சிடு கின்ற
 கொடுமை தன்னை அனுபவிக் கின்றீர்
 சூறும் நல்ல சுதந்திரங் காணீர்
 கடுமை யாக உழைத்து உயிரைக்
 காக்க மட்டும் பொருளை எடுத்து
 மிடிமை தன்னில் அழிந்திடு கின்றீர்
 மிச்சம் யாரோ சுவைத்திடு கின்றார்.
 தொட்டில் நின்று சுடுகாடு மட்டும்
 சுயநலம் அனுவேணு மிலாது
 அட்டை போல இரத்த முறிஞ்சும்
 அயோக்கி யர்க்குநீர் ஏனுழைக் கின்றீர்?
 பட்ட வேதனை போது மினிமேல்
 ஶாடுபட்டுமைக் காத்திடு வீரே
 கொட்டும் தேனிகள் போல எழுவீர்
 கொட்டமட்டு மனுமதி யாதீர்.
 புதைத்து வைப்பவன் வாழ்ந்திடு கின்றன்
 பொருள் படைப்பவன் தாழ்ந்திடு கின்றன்
 எதைப் படைத்து முடிக்க பிறகும்
 ஸாபமின்றி யேன்றி கொடுக்கின்றாய்?
 உதைத்து வாங்குவான் என்று பயமா?
 உன்றன் ஆற்றலை நீ யறிகில்லாய்
 வினாத்தவன் அறுக்கீன்றதே நீதி
 வேறொருத் தனுக்கென்ன உரிமை?

(ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் கவினத ஒன்றினைத் தழுவியது)

கு றி

— மாவை நித்தியானந்தன் —

நடக்கின் ரேம்நாம் நடக்கின்ரேம்
நெடுத்த மலையின் முடிநோக்கி!
எடுத்த சபதம் முடிப்போமே!
எதிர்க்குந் தடையைக் கடப்போமே!

இடர்கள் இரையாய்க் கரையட்டும்
இளமைத் துடிப்பின் பசிதீர!
உடலஞ் சேர்ந்தே சாய்ந்தாலும்
உணர்வாற் தாங்கி நடப்போமே!

ஒழிந்தே கால்கள் வீழ்ந்தாலும்
உடலில் உதிரம் உலர்ந்தாலும்,
அடைந்தே தீர்வோம் முடிதன்னை;
ஆணை எங்கள் உயிர்மேலே!

முடிவோம் ஒருநாள்; ஆனாலும்
மடியோம் குறியை அடையாமல்!
திடமாய் மேலே நோக்குங்கள்
சிகரத் தெநும் தாக்குங்கள்!

முடியா தெனவே மொழியாதே;
முயன்றுல் வெஸ்வாம்; மனவுரமே
உடலின் உரத்தின் மிக்கதென
உணர்வோம்; குறியை அடைவேசமே!

பசிகள்

— ஜெயதீபன் —

மலைச்சனுவில் தேயிலைச்செ
ஷகளினாடே குறுக்குப் பாதை
யொன்று வளைந்து, கீழ்நோக்கி சரி
வாக இறங்கியது. அந்தப் பாதை
யில் தவறவிழுஞ்சு விடாமலிருப்ப
தற்காக, தன் இரு கைகளாலும்
தேயிலைச் செடியைப் பிடித்துக்
கொண்டு, மிகக் கவனமாகக் செ
கப்பி இறங்கினான். எந்த நாளும்
சாவதனமாக ஏறி இடங்கிப்போகும்
அவனுக்கு இன்றைக்கு சிறிது
களைப்புத் தட்டியது.

நீர்தங்கி நிற்பதற்காக வெட்ட
ப்பட்ட அந்தக் கானருகில் வந்த
தும் சற்று களைப்புத்தீர நின்று,
இன் அந்த இடத்திலேயே உட்கார்ந்
தாள். தன் முதுகிலும், முகத்திலும்,
மார்பிலுமாக அரும்பி நின்ற
வியர்வையை, கட்டியிருந்த கந்த
ஒட்டுமான சேலைத் தலைப்பை
ஏடுத்து துடைத்து விட்டுக்கொண்டாள்.

அவனுக்கு பசி வயிற்றைத்
குடைந்தது. இரவிலும், காலையிலும்
சாப்பிடவில்லையாதலால் களைப்புத்
தட்டியது மல்லாமல், மயக்கமும்
ஏற்பட்டது. தன் தாய் உழைத்து,
எந்த நாளும் சாப்பிட வேண்டிய
விலையில் வாழ்ந்து வந்ததால்சில
நாட்களுக்கு போதாமலும் பட்டினிழுமாக இருக்கவேண்டியிருந்தது.

செகப்பியின் தாய்! மட்டும்
என்ன? அவன் மட்டும் எந்தகா
ரும் உழைத்துக்கொண்டு இருக்க
முடியுமா? அதுவும் அவன் வயது
போனவன்! எப்படியும் செகப்பியின்
தாயால், இருபுது இராத்து
ஆக்கு மேலே கொள்ளுந்து கிள்ளி
யெடுக்க முடியாது. எடுத்த கொ
முந்துக்கு, இருத்தலுக்கு ஆறுசதம்
கணக்குப்படி எவ்வளவு தான்
கிடைக்கும்?

இருந்தாலும், மற்ற எந்த
உழைப்பாளியிங் கூட செகப்பியின்
தாயைப்போல, மழையிலும் தண்ணீ
யிலும். வெய்யிலிலுமாக, மேடு
பள்ளங்களில் இறங்கி ஏறிவிடமுடியாது. அந்த மலைப் பிரதேசத்
தை வெண்பனி மூட்டங்கள் முடிய
வண்ணமாகவேயிருந்தாலும் கூட
அப்படி இருந்த காலத்திலும்,
மிழைப்பை எண்ணி, தன் மகளின்
வாழ்க்கையை உத்தேசித்து
வேலைக்கு சென்று விடுவாள்.

கார்முகில்கள் சூழ்ந்து, அடை
மழைகொட்டிய காலத்து கடுங்குளிரிலும், வேலைக்கு முழுக்குப்
போடும் வாலிபர்களைப் பார்த்து
“ என் ஜீன் பாருங்களேன் ...
இந்தப் பழைய கட்டைக்கு கூதல்,
குளிர் அடிக்காத போது, உங்களுக்கு மட்டும் எப்படி வருது?

என்று ஏனைமாகவும், குத்தலாக வும் சொல்லிவிட்டு, கூடையை முதகுப் புறமாக தொங்கவிட்டு. தொய்ந்து தொய்ந்து நடப்பது, நமக்குப் பார்க்க ஒரு வேட்க்கை யாகத் தோன்றினாலும் அவை நம்மை பிரமிக்க வைக்கின்றன.

ஆனாலும் அவன் மற்ற தொழி ஸாளர்களைப் போல பதிவு செய்யப்பட்டவள்ளல! இதனால்தான், நான் சம்பளமின்றி வேலைச்சம் பளம் வாங்க வேண்டியதாயிற்று. அந்தச் சம்பளமே அதுவரை காலமும், செகப்பியையும் அவளின் தாயையும் காப்பாற்றி வந்தது!

செகப்பி தானும் ஏதாவது உழைக்கலாம் என்றால் அது முடியிற காரியமாக இல்லை, தோட்டத்துரை கேட்கும் பிறந்த குறிப்புக்கு அவன் எங்கே போவான்? பிரியாமல் வேலை செய்வதென்றால் கூட ‘வேலையில்லை’ என்று சொல்லி விடுகிறார்கள்!

இதன் காரணமாகவும், தன் தாப்க்கு வயது போய்விட்டது என்ற காரணத்தாலுமே செகப்பி. அந்த மனிச் சரியில் இறங்கிவந்து கீழேயுள்ள டவுனில், விறஞ்சு பொறுக்கிக் கொடுத்து சல்லி வாங்குவதும், பிச்சையெடுப்பதுமாக அன்றைப் பொழுதைக் கழித்து விட வான். சில நேரங்களில் பெரிய மனிதர்களின் கருணையினால் நாள் முதல் ஒன்றிரண்டு ரூபா வரையிலும் சம்பாதித்து விடுவான். மாதநாட்களில், அடுர்வாக ஒன்றிர

ண்டு நாட்களில் இரண்டிலிருந்து மூன்று ரூபா வரையிலும், தன் சாமார்த்தியத்தால் சம்பா தித்து விடுவான்! அப்படி அதிகமாக சம்பாதித்து விட்டால், அந்தக் கிழ்சு கழியில் தொடர்ந்து சில நாட்களாவது விட்டில் நின்று விடுவான்!

இன்றிலிருந்து, முன் ஒரு கிழு மையும் டவுனுக்கு போகிறுள்ளான் என்றாலும் அவள்வாக எதுவும் கிடைக்கவில்லை.— ஏனென்னால் இந்தவாரம் மாதத்தின் முதல் வாரமாக இருப்பதேயாகும். இன்றும் தன் வயதிற்றுப்பாட்டுக் காகவே டவுனுக்கு போக குறுக்குப் பாதையில் இறங்கி வந்தாள்!

செகப்பி உட்கார்ந்து கொண்டு யோசித்தான்! சிந்தனையொன்றும் ஓடவில்லை; “ச்சி இன்றைக்கு இப்படியே உட்கார்ந்துகொண்டு இருந்தா வேலை ஒன்றும் போகாது. அப்புறம் வயிறும் பட்டினி தான்...!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு எழுந்து நின்று, புடவையில் ஓட்டி இருந்த மண்ணை ஊதினான்.

புடவையில் ஓட்டியிருந்த மனினை ஊதியது போல, அவளது வாழ்க்கையில் ஓட்டியிருந்த கணபம், பினி— இவைகளை எவ்வளவோ முயன்றும் நீக்கிக்கொள்ள முடியவில்லை]

மறுபடியும், மிகக் கவனமாக தேவிலையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினான். அவளின் சிக

தனை டுனில் எந்த எந்த விட்டில் என்ன என்ன வேலைகள் இருக்கும் என்பதில் ஈடுபட்டுக்கொண்டு ருந்து!

‘மாலதியம்மாள் விட்டில், விறகு பொறுக்கிவரச் சொல்லுவாங்கள். தண்ணீர் பிடிச்சுவரச் சொல்லுவாங்கள்... நான் விறகு பொறுக்கிப் போட்டுவிட்டு, சாப்பி ஒவேன். சாப்பிட்டதும் தண்ணி க்குப் போவேன். அப்புறம் இன்னென்று அய்யாலீடு... அப்புறம் இன்னென்று அம்மா வீடு... சீ... அந்த அம்மா நல்லவங்க பாவம்...’ என்று தன்னை மறந்து வெளியே சில வார்த்தைகளையும், மனசுக்குள்ளே சில வார்த்தைகளையும் சொல்லிக்கொண்டு வருகையில் கால் சுறுக்கி கீழே விட்டதான்.

ஞல்ல வேலையாக முன்புற மாக விழுமால், பின்பக்கமாக விழுந்து விட்டதனால். தனக்கு நேர விருந்த ஆபத்தை தவிர்த்து விட்டான்! அவன் விழும்போது தேயி லீச் செடியில் மாட்டியிருந்த சேலை கிழிந்துவிட்டது!

எழுந்து காலைப் பிடித்துப் பார்த்தவள், பெரிய காயமொன்றும் இல்லை யென்ற மகழிச்சியினால்; சிறிது இரத்தம் கசிந்த இடத்தில், நாக்கில் ஊறிய ஏச்சிலைத் தொட்டு அப்பினிட்டு சேலையைப்பார்த்தாள்!

“இன்னே ஒன்னுதான் வச்சிருந்தேன், அதுவும் ‘கிழிஞ்சு போச்சுது’ என்று வாய்க்குள் முனகிக்கொண்டு மேலும் நடந்தான். அவனுக்கு பசிகிறக்கத்தகத்தினால் நடையில் சிறிது மாறுதல் பட்டு தள்ளாடினான்!

‘இந்த மாசம் வேலை செய்து சல்லியை செலவழிக்காமல் சேர்த்து வைத்திருந்து; ஆயாகிட்டேயும் கொஞ்சம் சல்லி வாங்கி ஒரு சேலை எடுக்கனும்’ என்று நினைத்துக் கொண்டு, அந்த நினைவில் ஊறிய பெருமிதமான, சேலை எடுத்து கட்டிக்கொண்டது போன்ற உணர்வுடனும் சந்தோஷப்பட்டான்! அந்த நிகழ்ச்சியினால், பசிக்கிறக்கம் நீங்கி முகம் மலர சிறித்தான்! புதுச் சேலை கட்டிய உணர்வோடு, கையில் சேலைத் தலைப்பை தொங்கவிட்டுக் கொண்டு, ஒய்யாரமாக மலைச் சரிவான குறுக்குப் பாலையிலும் அழகாக நடந்தான்!

செகப்பி சமதரையான மேட்டு நிலத்திற்கு வந்தவடன், அங்கிருந்து பார்ப்பதற்கு ரங்கலை ‘ஸ்டோர்’ நன்றாகத் தெரிந்தது!

மேட்டு நிலம் வரையிலும் தன்னை நாகரீக நங்கையின பாலைத் துக் கொண்டவள். ஸ்டோர் தெரி ந்தும் தன் சிந்தனையைக் களை ந்து மனசுக்குள் சிறித்துக் கொண்டாள்.

அந்த இடத்திலிருந்து ஸ்டோர் வரையிலும், சிறிது தாழ்வான் இறக்கமாத்தால் விரைவாக ஸ்டோர் வரையிலும் சென்றுள்.

ஸ்டோர் அனுகே நின்று அதைச் சுற்றியுள்ள பூந்தோட்டங்களை வெடிக்கையைப் பார்த்துவிட்டு ஸ்டோரை நிமிர்ந்து பார்த்து கொட்டானி விட்டான்!

அந்த வழியாக எந்த நாளும் நாளுக்கு இரண்டு தரம் போக வும், வரவும் இருந்தாள் தான் என்றாலும், ஸ்டோரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் வேடிக்கை பார்ப்பதை நிறுத்திக்கொள்ளவோ நிறுத்திக்கொள்ள முயல்வேவா அவள் மனம் இடந்தரவில்லை!— அதற்கு மாறாக குழந்தைகளின் உள்ளம் போல வேடிக்கை பார்ப்பதிலேயே அவள் மனம் விஷித்து!

செகப்பி தனக்குள் எதையோ நினைத்து, மெளனமாக சிரித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்டோரில் மணி பதினெட்டு அடிக்கும் சத்தம் தேட்டது!

இப்போதுதான் அவசரம்வங் தாற்போல், பறுபடியும் ஸ்டோரிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் அகலமான படிக்கட்டுப் பாதையில் இறங்கி நடந்தாள்.

ஸ்டோரிலிருந்து கால் மைல் தூரத்திலிருக்கும் டவுன் இப்பொழுது நன்றாகத் தெரிந்ததும், செகப்பிக்கு யார் யார் வீட்டில் என்ன

என்ன வேலைகள் என்பதில் சிந்தனை ஒடியது.

சிந்தனையோட்டத்திலும் கூட, டவுனருகே வந்ததும் அவள் விறகு பொறுக்க வேண்டுமென்பதை மறந்து விடவில்லை! சவுக்கு மர விறகை பொறுக்க கட்டுக் கொண்டு, கடையின் மின் புறத்தைச் சுற்றி வந்தாள்.

விறகுக் கட்டை ஒரிடத்தில் போட்டுவிட்டு நாலைந்து கடைகளுக்குப் போய் பார்த்தபோது அங்கு கடைகள் சாத்தப்பட்டிருந்தன!

செகப்பி ஒரே எமாற்றத்துடன், “கோயிலில் அன்னதானம் போடுவார்கள்” என்ற எண்ணைத் துடன் டவுனிலிருந்து மின்ஜோயார் கோயில் வீதிவழியே கோயிலுக்கு சென்றுள். சென்றவராக்கு அங்கே எதுவுமில்லை. கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது!

தெருவில் உள்ள பிச்சைக் காரப் பின்னோகள் மட்டும் கோயில் மணியை, அதுவும் தமக்குள் சண்டையிட்டுக்கொட்ட நன் டு “தஞ்சாவூர்” என அல்லும்படியாக அடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கேயும் வழிந்றுப் பாட்டுக்கு வழியில்லை! வந்து விடுகிறுள் விறகு கட்டை கோக்கி. “நேற்று, முந்தாம் நாள்—இப்படியாக சில நாட்களுக்கு தனினைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டு வந்த அந்த

முரடனை, விறகு கட்டைமேல் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள்” என பண்ணப் போகிறேன்” என யோசிக்கிறார்கள்.

அவள் ஒட முயலும்போது அவன் பிழத்து வேலீக்கட்டுக் குள் இழுத்துக் கொள்கிறார். “பசி... பசி!” அவளின் வாயிலிருந்து சில சொற்கள் வெளி வருகின்றன!

அவள் தன்னை விடுவித்துக் கொள்ள துடிக்கின்றார். முடிய வில்லை! ‘நான் இனி என்ன

பக்கத்தே கிடங்க விறஞ்சுக்கட்ட டைகையில் தட்டுப்படுகிறது. எடுத்தாள் ஒட்டம். மூச்சுட்ட, பயம் இன்னே துரத்த கால்கள் முன்னேறின.

கடைசியாக முக்கல் முனகல் விசிப்பு — இந்த ஒவிகள் தான் அங்கிருந்து எழுகின்றன!

விக்னேஸ்வரா புடவை மாவிகை

27 / 2 மின்சார நிலையவீதி, யாழ்ப்பாணம்

பலரக்மாண ஜவளிகள்

நியாய விலைக்கு கிடைக்குமிடம்
மோவிநிக்ஸ் மோட்ஸ், ஈவ் மோட்ஸ்

ஜதிராமணி போன்ற

தையல் நிலையங்களில்

கடமையாற்றி அநுபவம் வாய்ந்த
தையற் தொழிலரால் பெண் (LADIES)
ஆண் (GENTS) இருபாலார் உடைகளும்
சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்
ஒருமுறை விழயம் செய்யுங்கள்

அந்த வயலின்காரன்

சிங்களத்தில்:

வி. எம். ஜயவர்தனு

தமிழில்: பெரி. சண்முகநாதன்

இந்த நாலு வயலின் தந்திகளும் ஒரு காகிதப் பொட்டலத் தினுள் இருக்கக் கண்டேன். புழுதி யடைந்து போயிருந்த அந்தப் பழைய பொட்டலம் மேசை மீதிருந்த புத்தகங்களினிடையே கிடந்தது. தற்செயலாக என து கண்ணில் பட்ட அது பழையதொரு கதை என் நினைவில் பசுமையாக மீட்டு விட்டது.

எனது கைக்கு அந்தப் பொட்டலம் வந்து பல வருடங்களாகி விட்டன. நான் மாறிமாறிச் செல்லும் ஒவ்வொரு விடுதி விடுகளுக்கும் எப்படியோ என்னையறிமலேயே அது என்னுடன் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அடிக்கடி இடம் மாறிச் சென்ற ஸெயும் யாசகர்களைப் போலவே வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கும் இந்த அடிக்கடி இடமாறி அஸெயும் பழக்கம் உண்டு. உண்மையின் யாசகனுக்கும் வாடகைக்குக் குடியிருப்பவனுக்கும் சிரம்புற்றுமை உண்டு மூட்டை முழுச்சுகளுடன் ஓரிடத்திலிருந்து மற்றே

ரிடத்துக்கு அதைக் கீரியும் யாசகர்களைப் போலவே வாடகைக்குக் குடியிருப்போரும் தன்களது பொருட்களுடன் இடம் மாறி மாறித் திரிகின்றனர்.

நான் எத்தனை தடைவகள் மாறி மாறிப் பல வாடகை வீடுகளில் இருந்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும் எனது படிக்கை மேசை கதிரை ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு டாக்கியொன்றைப் பிடித்துக் கொண்டு புதிய தொடு வீட்டுக்குப் போய் அதைச் சொந்த மாக்கிக் கொண்ட சம்பவங்களெல்லாம் எனது நினைவில் நிற்கின்றன. இப்போதும் இன்னைரு வீட்டுக்கு மாறுவதற்காக இந்த அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போதே இந்தக் காகிதப் பொட்டலம் கண்ணில் பட்டது. நான் அதைப் பிரித்து அதில் நாலு தந்திகளையும், சில ஆணிகளையும் கண்ட போது ஒரு கணம் அவை என்னவென்று கூட்டுத் தெரியாமல் நின்று விட்டேன்.

நான் வயலின் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அது என்னுடைய நண்பரோருவருடைய வயலின் அப்போதெல்லாம் அடிக்கடி நான் வயலின் வாசிப்பது வழக்கம் ஆனால் அதைச் சரியான முறையில் வாசிக்கப் பழகுவதற்கு எனக்கு நேரமே ஒடைக்கவில்லை. அதனால் சில காலத்தின் மின் வயலின் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து நண்பரிடமே அதை

திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனால் இந்தப் பொட்டலத்திலுள்ள தங்கிகளும் ஆணி களும் அங்கு வயலினுடன் சம்பந்தப் பட்டவை யல்ல.....

இந்தப் பொட்டலத்தை தப்பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் அதிகம் உண்மையிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தப் பொட்டலத்தை இன்னும் இங்கே என்னு மேசையில் காண முடியாது. ஆனால் அந்தக் கதையினுள் வேறு சிறிய பொடிகளும் சேர்ந்து விட்டதனால் அது முந்றூக உண்மையான கதையென்று யாரும் துணிந்து ஒப்புக் கொள்ளச் சங்கடப் படவேண்டிய நிலை... ஆனால், நீங்கள் விரும்பியபடி இதைப்பற்றி அபிப்பிராயங் கொள்ளலாம்.

அந்த வார முடிவில் நான் வீட்டுக்குப் போகவில்லை. என்னுசக வாடகைக்காரர் சுமஞ்சுடன் நான் கண் ஆஸ்பத்திரிச் சந்திக்குப் போனேன். உண்மையில் புதியதொரு வீடு தேடும் எண்ணத் திலேயே புறப்பட்டிருந்தோம். வழக்கமாக பரபரப்புடன் உழிராக மிளிரும் அந்தச் சந்தி அன்று வார விடுமுறையாதலான் சிறிது அமைதியான நிலையில் காணப்பட்டது. வழக்கம் போல ஒருவருடன் ஒருவர் ‘சேட்டை’கள் செய்து கொண்டிருக்கும் மனிதர்களையும் நடைபாதையில் காணமுடியவில்லை. அந்த நடை பாதை வளைவில் அந்த யொட்டியிருந்த சுவர் இர

ண்டாய் வளைகின்ற மூலைச் சுவருடன் சாய்ந்திருந்தபடியே ஒரு கிழவன் வயலின் ஒன்றை மெதுவாக மீட்டிக் கொண்டிருந்தான்.

அந்த வயலின் நிரம்பப் பழையது. அவனும் நிரம்பக் கிழுதுதடிப் போயிருந்தான். அவன் இந்த இடத்துக்குப் புதியவற்றையிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அவனை முன்பே தான் காண நேரங்திருக்குமோ! நானும் சுமஞ்சும் அந்தக் கிழவனைக் கடத்து போய்க் கொண்டிருந்தோம். எங்கள் காதுகளுக்கு நிரம்பவும் பரிச்சயமான ஒரு பாடலின் மெட்டை அவன் மீட்டிக் கொண்டிருந்தான். இந்த இதமான மெட்டைக் கேட்டதும் அவனுடையில் நின்று வீட்டோம். அவனுக்கு முன்னால் ஓர் அழுக்கடைந்த துணி விரிந்து கிடந்தது. அதில் மூன்று ஐங்குசதக் குத்திகள் கிடந்தன. அவ்வழியால் போவோர் களிற் பலர் அவனைக் கவனிப்பதாய்க்கூட ஏன்களுத் தோன்ற வில்லை. அவன் சுவருடன் ஒடுங்கிப் போய் உட்காரங்திருந்தான்.

அவனது மேலுடம்பில் ஒரு பியங்கு போன ‘கோடு’டைத் தவிர வேலேன்று மிருக்கவில்லை. நான் அவனது விலா எலும்புகளை எண்ணக் கூடிய அளவுக்கு அவன் மெலிந்து போயிருந்தான். தலையில் நாலைந்து மயிர்களே இருந்தன. அவனது மெலிந்த தோற்றம் சற்றுப் பயமுறுத்தக் கூடியதாயிருந்தது. நன்றாகத் தழைந்து போயிருந்த அவனது கண்களில் ஒருவித வெறுமையே தேங்கிக் கிடந்தது

சிறிது நேரம் அந்தக் கணக்கை உற்றுப் பார்த்த நான் அவைகளில் ஒருவித அலட்சியக் கீற்று மின்னுவதாகக் கண்டு கொண்டதாயும் நினைத்துக் கொண்டேன். அவ் வழியால் நடந்து போகும் ஆசிரக் கணக்கானவர்களில் பத்துப் பேராவது அக் கிழவன் வயலின் வாசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்திருப்பார்கள்ளன் ரூஎனக்குப் படவில்லை. வெளியுலகம் என்று ஒன்றிருப்பதை நந்து விட்டவன் போல அழித்துத்துப் பல பாடல்களின் மெட்டை மீட்டிக் கொண்டிருந்தான். அந்த வயலின் மிகப் பழையதாயும் பழுதடைந்து விருந்ததானால் அதனிலிருந்து வெளி ப்படும் மெட்டுக்களைக் கண்டு பிடிப் பது சம்ருச்சிரமமான காரியமாக விருந்தது.

வாழ்த்து கிண்ணஞ்சே

ஈழத்தின் பிரபல வீமரிசகர்களில் ஒருவரும், ‘தமிழிற் சிறுகடை வளர்க்கி’ என்ற சமீபத்தில் வெளிவங்த நாலின் ஆசிரியருமான திரு. கார்த்திகேச சிவத்தம்ம மேற்படிப்பிற் காச இம்மாதம் 25.ந்திகதி இங்கிலாந்து பயணமாகிறார். அன்னாரது பயணம் வெற்றிகரமாக ஈடுபோல வேண்டுமென இந்நாட்டு எழுத்தாளர்கள் இதயழுவ்வமாக விரும்புகின்றனர். மன்னிகையின் நினைப்பும் அதுவேதான்.

— சிரியர்.

ஆணிகள் இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் சிறுசிறு நால்களினால் ஆன பொருத்துக்கள் காணப்பட்டன. நல்ல நாதத்தை ஏற்படுத்த முடியாவாறு தங்கிகளெல்லாம் இறுக்கமாயில்லாது இளகிப்போயிருந்தன. ஆனால் அவன் எவ்வித சுவிப்புமில்லாமல் அதை மீட்டியபடியே இருந்தான். தங்கிகளை மேல் அவனது நடுங்கும் விரல்கள் நளினமாக நெனியும் லாவகத்தை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். அவனுடைய விரல்கள் எத்தனை வருடங்களாக அந்தத் தங்கிகளை வருடிக்கொண்டிருக்கின்றனவோ என்று நினைத்து விருந்ததானால் அதனிலிருந்து வெளி ப்படும் மெட்டுக்களைக் கண்டு பிடிப் பது சம்ருச்சிரமமான காரியமாக விருந்தது.



அவன் ஆரோக்கியமான உடலுடன், பெருமளவு உணர்வுடன் நன்றாக வயலினை வாசித்த ஒரு செழுமையான காலம் நிச்சயமாக முன்பு இருந்திருக்கும். சில வேளைகளில் பொது மேடையொன்றில் நூற்றுக்கணக்கானேரின் பாராட்டுல்களுக்கிடையே அவன் வயலின் வாசித்த காலமும் இருக்குமோ? அவனது சங்கீதத்தை இன்னும் வேண்டிக்கூக்குரல்களும் நிச்சயம் எழும் பியிருக்கும்!

ஒரு இனம் ஜோடிபொன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அப்படிச் சென்றபோது பெண்

ஏதோ ஒன்றை தனது கணவனின் காதினுள் குசுகுசுத்தாள். பின்பு இருவரும் சிரித்தபடியே சென்றனர், நாங்கள் குனித்தபடியே கிழவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றித்தான் அவர்கள் குசுகுசுத்தும் சிரித்துமிருக்கவேண்டும். நான் எனது பையினுள்கையை விட்டுத் துழாவி, அகப்பட்ட ஒரு நாணயக் குத்தியை எடுத்துக் கிழவனைடியில் போட்டேன். புதிதாகச் சில தந்திகளையும். ஆணிகளையும் வாங்கிக் கொடுத்து அந்தப் பழைய வயலினைத் திருத்துவதில் அக் கிழவனுக்கு உதவி செய்வதென்று தீர்மானித்துக் கொண்டேன்.

சம்பள நாளுக்கு இன்னும் ஒரு வார்காலமிருந்தது. சம்பளாநாளும் வந்தது. அன்று சங்கீதப் பொருட்கள் விற்பனையாகும் கடையொன்றுக்குப் போய்ச் சில தந்திகளையும், ஆணிகளையும் வாங்கிக் கொண்டேன். அன்றுமாலே வேலை முடிந்ததும் கண் ஆஸ்பத்திரிச் சந்திக்குப் போனேன். அந்த வயலின்காரக் கிழவனைச் சந்தித்துவிடவேண்டுமென்று எனக்கிருந்த ஆவையும் பதட்டத்துடையும் கண்டு எனக்கே திகைப்பாயிருந்தது. புதிதாகத் தங்கிகளை அந்தப் பழைய வயலினில் பொருந்தியபின் அந்த வயலினிலிருந்து சரக்கக் கூடிய இனியாத வெள்ளத்தில் மிதக்கவேண்டுமென்று எனக்கு ஒரு வெறி மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதித்த சம்பளத்தில்ஒரு 'பேர'வையும் வாங்கிக் கிழவனைடம் கொடுத்துவிட்டால், பின்பு அவனது வயலின் ஓரளவுக்குப் புதியதாகி விடும் என்று எண்ணிக்கொண்டே, கண் ஆஸ்பத்திரிச் சந்தியை நெருங்கினோன்.

ஆனால் கிழவனை அங்கு காண முடியவில்லை. நான் சுற்றிலும் கூர்ந்து பார்த்தேன். அவனது உருவம் கண்ணிலே படனில்லை. பக்கத்திலிருந்த இளாநீர் வியாபாரி யிடம் கிழவனைப்பற்றிக் கேட்டேன். கடந்த இரண்டு நாட்களாகக் கிழவனையை அங்கு பார்க்கவில்லையென்றும், அவன் எங்கு போனான்றை தனக்குத் தெரியாதென்றும் இளாநீர் வியாபாரி கூறினான். மற்றைய நடைபாதை வியாபாரிகளிடமும் விசாரித்துப் பார்த்தேன். அவர்களும் தங்களுக்குத் தெரியாதென்று சொன்னார்கள். நான் கிழவனுக்குச் சொங்கக்காரன் என்ற மாதிரி என்னைப் பற்றி அறிவுதில் சிலர் முனைக்கார்கள்.

இப்போது எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டன. புழு யடைந்த இந்தக் காகிதப் பொட்டலம் இப்போதும் என் கையில் இருக்கிறது. இனிமேல் அது எனக்குத் தேவையில்லை. என்னிடம் வயலினுமில்லை. அந்த வயலின்காரக் கிழவன் இதுவரை காலமும் என் கணகளில் படவேயில்லை. வயலின் வைத்திருக்கும் வேறு யாருக்காவது நான் இந்தப் பொட்டலத்தைக் கொடுத்து உதவலாம். ஆனால் அதற்கு என்மனம் ஏனே இடந்தருவதாயில்லை. யாராவது வயலின் வாசிப்பதைக் கேட்கவோ, அல்லது வயலின் வாத்தியத்தை அனுபவிக்கவோ எனக்கு இஷ்டமில்லை. அதனால் என் வோ இந்தப் பொட்டலம் புழு யடைந்த நிலையில் இன்னும் எனது புத்தகங்களிடையே இடம் பெற்றிருக்கிறது.

காட்டுளை

இடு

வாதம்

மூலக் ராஜ் ஆனந்த்

காட்டுக்கு யார் பெரியவரகா இருக்க வேண்டுமென்பது பற்றி மிருகங்களிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

“இப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு மனிதனை அழைப் போம். இப் பிரச்சனையில் அவன் சம்பந்தப் படாமலிருப்பதனால் அவன் பாரபட்சமில்லாமல் தீர்ப்புக்காறு முடியும்” என்று குதிரை யோசனை கூறியது.

“மனிதன் இப் பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்வானே என்பது பற்றி என்ன உறுதி மற்றவர்கள் எவராலும் எமது தகராறினைப் புரிந்து கொள்ள முடியாதன்படே எனது கருத்து!” என்று மூஞ்சுறு குதிரை யின் யோசனையை நிராகரித்துக் கூறியது.

“உண்மைதான்! தனக்குத் தானே சிக்கலாயிருக்கின்ற இந்த மனிதனுக்கு இப் பிரச்சனையை அலசும் திறமை இருக்குமென்று நான் கம்பவில்லை” என்று பன்

நியும் மூஞ்சுறு கூற்றை ஆமோ தித்தது.

“அமைதி!..” என்று கத்திய குதிரை தொடர்ந்து,..... “தங்கள் தங்கள் திறமை யைப்பற்றி நம்மிக்கையில்லாதவர்கள் தான் நீதிபதி யின் விவேகத்தில் குறைகாண முன்னிற பார்கள்!” என்று சொல்லியது.

இறுதியில் பல மிருகங்களி னது பல்வேறு அழிப்பிராய்களினிடையே இப் பிரச்சனைக்குத் தீர்ப்புக்காறு மனிதன் அழைக்கப் பட்டான்.

மனிதன் தீர்ப்புக்காறு முன்னர், சிங்கம் குறுக்கிட்டு,

“எங்கள் அந்தஸ்தை தீங்கள் எதைக் கொண்டு கணிக்கப் போகிறீர்கள்?” என்று மனிதனிடம் கேட்டது.

வருந்துகின்றேம்

மாபெரும் சோவியத் எழுத்தாளரும் வெகுஜனத்தலை வரும் வெனின் சமாதானப் பரிசு பெற்றவருமான இவியா எஹரன்பாக் தமது 76வது வயதில் சென்ற ஆகஸ்ட் 31ாக தித்தி காலமானார். அன்றாது மாபெரும் இழப்புக்காக மல்லிகை தனது ஆழந்த கவலையைத் தெரிவித்துக் கொள்ள கின்றது.

மனிதன் சொன்னான் : “நீங்கள் எந்தைவுக்கு எனக்குப் பிரயோசனமாக இருக்கிறீர்கள் என் பதைக் கொண்டுதான் உங்கள் அந்தன்தை வகுக்கப் போகிறேன்.”

இதைக் கேட்டு ஆத்திரமடை ந்த சிக்கம்,

“அப்படியானால் நான் கழுதயிலும் பார்க்க எவ்வளவு தாழ்ந்தவனுக் கூதிக்கப் படுவேன்? உம்மால் எங்களுடைய பிரச்னைக்குத் தீர்ப்புக்கற முடியாது. நீர் இங்கிருந்து போய் விடும்!” என்று கத்தி விட்டு ஒருதடவை உறுமிக்குத்

“இப் பிரச்னைக்குத் தீர்ப்புக்கற மனிதன் தகுதியானவன் அல்ல என்றுதான் சிங்கமும் எங்களிப்போல் அபிப்பிராயப்படுகிறது” என்று மூஞ்குறு சொல்லியது.

“சிங்கமும் எம்மைப்போலவே அபிப்பிராயப்படுகிறது!”

“சிங்கமும் எம் பக்கமே நிற்கிறது!”

இப்படியாகப் பல மிகுகங்கள் சிங்கத்தின் பேச்சை ஆமோதித்துக் கருத்துக்கண் வெளியிட்டன.

சிங்கம் எழுங்கு எல்லோவரையும் பார்த்துக் கூறியது:

“எல்லா விஷயங்களையும் எடுத்துப்பார்க்கப் போனால் ‘யார்



பெரியவன்?’ என்ற பிரச்னையை விவாதிப்பது வீணாக நேரத்தை விரயம் செய்வதாகவே தோன்றுகிறது. நான் பெரியவனே அல்லது தாழ்ந்தவனே என்று நீங்கள் நினைப்பது பற்றி எனக்குப் பராவாயில்லை. என்னளாவில் நான் பெரியவனே!”

இப்படிச் சொன்னியின் சிங்கம் கூட்டத்தைவிட்டு வெளியேறியது.

தங்கள் தங்கள் திறமையின் நங்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு அச்சமற்ற சிறுத்தை, கண்ணியமான குதிரை, தந்திரமான நரி, புத்திசாலியான யானை ஆகிய முக்கிய பிரமுகர்கள் உட்பட என்னோரும் கலைந்து போயினர்.

ஆனால் குரங்கும், கழுதையும் மாத்திரம் அங்கிருந்து அகலமனமில்லாமல் சோகக் கடவில் முழுகியிருந்தனார் கூட்டம் குழம் யியது பற்றிக் கவலையுடன் இரண்டும் முனு முனுத்தபடியே இருந்தன.

நன்நீர், உவர்ஸீர், பனிக்கட்டி முதலிய தன்மைகளில் உலகிலிருக்கும் நீரின் கண அளவு 136கோடுக்கிலோ மீற்றர்களாகும். திதில் மூன்றாணர்க்கோடு கண அளவுகிலோ மீற்றர் நீரே நன்நோக்குள்ளது, இந்த அளவும் கூட நிராகவுள்ள பகுதி 30 சதவீதம் தான். என்கிய 80 சதவீதம் பனிக்கட்டியாகவும், உறை பனியாகவும் இருக்கின்றன. அறிவு-டக்டர் எச்.வி. ஜோயின்கீஸ்தகவல் - மாணிக்ஸ்



நூத்து ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு ;

இரா. சந்திரசேகரனின் “தங்கை” சிறுக்கை உணர்ச்சியாக இருந்தது. இம்முறை மல்லிகை சுற்றுக் கணமாய் இருக்கின்றது. மல்லிகையை இலங்கை பூராவும் அனுப்பக்கூடிய—படிக்கக்கூடிய—வசதிகளை ஏற்படுத்தவும்.

தர்ஹாரவுன் — ஏ. இக்ரால்

ஈழத்துக் கஞ்சிகைகள் வளர்ந்து வருகின்றன—கவர்ச்சியால் அல்ல, கருத்தாழுத்தால்—என்பதற்குச் சாட்சி மல்லிகையின் வளர்ச்சி என்பது எனது அபிப்பிராயம். டாக்டர் ‘நந்தி’ பற்றிச் சிறப்பாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளித்துள்ளீர்கள். இவ்வாயே ஈழத்துப் பேணு மன்னர்களை யும் பற்றி அறியவேக்க வேண்டியது வரவேற்கத்தக்கதே. ஆசிரியத் தலையங்கள் உணர்ச்சியைக் கொருக்கின்றன. மல்லிகையின்

சுகந்த நஹமணம் தமிழர் இல்லங்கள்தோறும் மணக்கட்டும்.

ஷக்வெல். எம். எச். எம். சம்ஸ்

வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கலைஞர்களை மல்லிகை கெளரவப் படுத்துவது மதிப்பிற்குரியது. நம்மையெல்லாம் மலைக் கொழுங்கு மூலம் அழ வைத்த வள்ளியின் பெயரைக் கொண்ட வர் வருங்காலத்தில் நம்மை மகிழ் விப்பார்களா?

சிங்களக் கதைகளைத் தமிழில் வெளியிடுவது அன்பிற்கு எடுத்துக் காட்டு. அயன் நாட்டுச் சகோதரரை நம்பி வாழ வதிலும் பார்க்க, பக்கத்து வீட்டு நண்பனை நம்பி வாழுவது நன்மை தரும். ஆனால் சிங்களச் சகோதரர்கள் நல்ல சிறுகதைகள் எழுதுவதில்லைபா?

கன்னுகம்.

சி. நாகேஸ்வரி

சென்ற இதழில் வெளியாக இருந்த 'ஒளி பிறக்கும்' கஷத யின் கதாநாயகனாக கலாதேவனின் நிலை எனது மனதை மாத்திரமல்ல இக் கதையை வாசித்து ரசித்த ஒவ்வொருவருடைய மனதையும் இளக் கவுத்திருக்கும். எழுத்தாளர்களை ஏமாற்றி எத்திப் பிழை க்க எண்ணும் பத்திரிகைகளுக்கு இக்கதை நல்லதாரு பாடத்தைப் படிப்பிக்கும்.

உரும்பராய். அ. நெல்சன்

உங்களின் மல்லிகையைப் பார்த்தேன். படித்தேன். சிறப் பாக உள்ளது. தாமரைக்குத் தொடர்ந்து அனுப்புங்கள்.

சென்னை-1. ஆ. பழனியப்பன்
(ஆசிரியருக்காக)

வடமாகாண அதிபர்களுக்குஞ் சூரும்பராய் இச்துக்கல்லூரி அதிபரை முதன்முதலாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுமைக்காக அக்கல்லூரி மாணவியாக இருக்கும் நான் பெரு கூம்ப் படுகின்றேன்.

ஒரு மாணவி.

எழுத்தாளர்கள் அபிப்பிராய பேதங்களை மற்று ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். தமது உரிமையை வென்றெடுக்க அவர்கள் ஒருமித்துச் செயலாற்ற வேண்டும். மல்லிகையின் எண்ணம் தீங்கற்றது, மல்லிகையின் நினைப்பு சுகல எழுத்தாளர்களுக்கும் நன்மை தரும் நினைப்பு.

ம.சி. தீதம்பரப்பிள்ளை
கொழும்பு-2.

15-8-67 தலையங்கம் அருமை. ஈழத்துப் புத்தகங்களை வாங்குங்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் தேசிய இலக்கிய கோஷத்தின்பின் நே சென்னையில் புத்தகம் வெளியிட்டு இங்கு ஒருசில புத்தகங்களைக் காட்டி மறைக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நாம் வாங்கத்தான் வேண்டுமா?

குருநாகல் எஸ். ஏ. குமாரசாமி

மல்லிகை மலைநாடெங்கும் பரவ ஆவன செய்யவேண்டும். இதழுக்கு இதழ் அமிலிருத்தி அடைந்துவிடுவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

கொழும்பு. இர. சந்திரசேகரன்

இலக்கிய உலகில் ஒதுங்கி எங்கோ எங்கோ அமைதியாக இருக்கும் என்னை மல்லிகை எழுத தூண்டியதே ஒரு சாதனைதான். தொடர்ந்து எழுத வேண்டுமென்ற அவாவினால் மீண்டும் இலக்கிய உலகில் தொடர்பு கொள்ளுகின்றேன்.

நுவரெவியா முகம்மது ச.மீம்

மல்லிகை கண்டேன். மட்டற்ற மகிழ்ச்சி. மல்லிகை இதழ் தொடர்ந்து எனக்குக் கிடைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

ரங்கலை அரு. சிவானந்தன்

இலக்ஷ்மிய உலகிலே இன்று மேற்கூரை

போற்கிழி அளிப்பு

கவிஞர் செல்லையாளின்சேவை கழப் பாராட்டி அவரது குடும்பத்தினருக்கு 23-8-67 ல் ஒருபொற்கிழி வழங்கப்பட்டது. மேற்படிக்கைபவமதிரு.மு.சி.சினித்தமிழத்திலை மையின் தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. பலர் அன்றையின் சேவையைப் பாராட்டிப் பேசினர்.

திறமைக்கு ஒரு உரை கல்லாகும். தங்கப் பதக்கம் பரிசில் பெற்ற இத் தூது நூல் ஒரு ஈடிணையற்ற படைப்பாகும். கட்டளைக் கலித் துறை பாவுதில் கவிஞர் செல்லையாவுக்கு ஈடு கவிஞர்செல்லையாவே. இவருடைய கவிதைகள் யாவும் சிறந்த முறையிலே புத்தக ஒரு விலே வரவேண்டியது அவசியமாகும்.”

“ஏழத்தில் இதுவரை வெளி வந்த கவிதைத் தொகுதிகளில் கவிஞர் செல்லையாளின் வளர்பிறை என்னும் நாலுக்குத்தான் ஒரு விமர்சன நூல்—கவிதை வானில் ஒரு வளர்பிறை—வெளிவந்துள்ளது.’ இவ்வாறு அந்தாலே எழுதிய இரசிகமணி கனக செங்கினாதன் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்தாலே இலவசமாக வரதார் அவர்கள் அச்சிட்டுக் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கவிஞர் செல்லையாளின் கவிதைகள் இனிமையும் பொருள் ஆழமும் சொல்வளமும் நகைச் சுவையும் விறைந்தனவு. வண்டுகிடு தூது என்னும் நகைச் சுவைச் சிறுகாலையம் இவருடைய

தலைவர் திரு. மு.சி.சினித்தமிழப் பேசுகையில், “இந்து சமயத்தில்—இந்த வின் நூன் யுத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் சம்பிரதாயம், ஆழமை, பாரம்யரியம் என்ற கருத்துக்களைக் கொண்டு எம்மில் ஒரு பகுதியினரைத் தீண்டாதவர் களாக்கி இருப்பது நீந்யாகாது, தமிழ் நாட்டிற்கூடச் சாதிக்கொடுமை நீங்கிவிட்டது. ஆனால் இங்கு இது உயிர்வழங்கும் நீங்கொண்டிருக்கிறது” என்றார்.

உடுப்பிட்டி உறுப்பினர் திரு. எம். சிவசிதம்பரம், “கவிஞர் செல்லையாளின் உருவப்படத்தைத் திரை நீக்கம் செய்துவைத்துப்

பேசுகையில் உலகிலே பஸர் மிறக் கிழுர்கள் யஸர் இறக்கிழுர்கள். இவர்களில் புகழுடன் வாழ்ந்து செல்பவர் சிலரே. கவிஞர் செல்லையா போன்றவர்கள் புகழுடன் வாழ்ந்து சென்ற வழிகாட்டிகளாவர்”

கவிஞர் அம்மி அவர்கள்பேசும் பொழுது “கவிஞர் செல்லையாவின் இலட்சிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ்வதையே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனுகும்” என்று கூறினார்.

திருவாளர்கள் கே. சம்பக்தன் எஸ். ஸீரசிங்கம், சி. வல்லிபுரம், ஆ. ம. செல்லத்துரை, த, இராச விங்கம் க. முருகேசு, சு. நடேசே போன்னேரும் பேசினர்.

கண்ணர் கும்பச் சார்பாக பொற்கிழியைப் பெற்றுக்கொண்ட கவிஞர்மகன் விவேகானந்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொகுத்தவர் : த. தணிகாசலம்



தேநீர் விருந்துபசாரம்

திரு. க. சி குலரத்தினம் அவர்களும், திரு. சு. வேலுப்பிள்ளை (சு. வே) அவர்களும் அரசாங்க பாட நூற் சபைக்கு எஞ்சித்தாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட. இள்ளதைப் பாராட்டும் முகமாக 28-8-67 ல் யாழ் இலக்கியவட்டம் தேநீர் விருந்துபசாரம் ஒன்றை நடாத்தியது. பல எழுத்தாள், இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திரு. ஏ. ரி. பொன்னுத்துரை தலைமை வகித்தார் ‘தற்காலச் சூழ்நிலைக்கேற்ப பாடநூல்கள் எழுதப்பட வேண்டும். பண்டைக்கால முறைப்படி பாடநூல் எழுதுவது மாணவனுக்கும் ஆசிரியருக்கும் பெருந்தலையிடி யைத் தருவதாகும்’ என கவிஞர் சச்சிதானந்தம் கூறினார். கனக. செந்திநாறுன், சம்பந்தன் மற்றும் பலரும் பேசினார்கள்.

இருவருக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. உடனே இருவரும் மாலையைக் கழற்றினார்கள். ‘‘கழற்று தீர்கள், கழற்றுதீர்கள்! இந்த மாலைகளாவது கொஞ்ச நேரம் உங்கள் கழுத்தை அலங்கரிக்கட்டும்’’ என கவி ஞார் சச்சி சொன்னார். கூட்டத்தில் சிரிப்பொலி திடீ ரென ஒவித்தது. காரணம் இவ் இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை.

முடிவில் உபசார விருந்திற்கு இருவரும் நன்றி கூறினர்.

அபூர்வமான குருவியின் கூடு

அபூர்வமான ஒருவகை மலைக் குருவியின் கூடு கலக்ளதா ஸில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இளக் குருவியின் கூட்டை கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த பறைகளையிடால் நிபுணர்கள் கடந்த ஒரு நூற்றுண்டாக முயற்சித்து வந்துள்ளனர்.

இந்த இளம் விஞ்ஞானிகள் இந்த இன மலைக் குருவிகளையெய்வி அலடோ மலைப் பகுதியிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள். 120 மீட்டர் உயரமான செங்குத்தான பாறை இடுக்கில் இந்தக் குருவியின் கூடு இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். இவர்களுக்கு அல்லபென் மலையேறிகள் உதவி அளிந்தார்கள். 4 மூட்டைகளையும் எடுக்க இவர்களுக்கு 2 நாட்கள் பிடித்தன.

இந்த குருவியின் கூடு அல்மா—அப்டா இயற்கை மியூவி யத்திடம் கொடுக்கப்பட்டது. இந்த மலைக் குருவியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்தடவை என்று விஞ்ஞானிப் பேரவையாளர் இலரியன் கலுஸோ சொன்னார். 1934 ல் பிரிட்டிஷ் பறவையியலாளர் ஸ்டிவார்ட் பேகர் இந்தியாவிலுள்ள இந்த மலைக் குருவிகள் பற்றிய விபரங்களை தெரிவித்தார். இமயமலையில் இதன் கூடு காணப்பட்டதாகவும் சொன்னார். இத் தகவல் தவறு என்பது பின்னர் தெரிய வந்தது.

ஸ்த்ரம்

தீரைப் படங்களும்

— ர. ஜே. கணக்கெட்டு

தீரைப்படத் தொழில் முதலாளிகளின் கைகளிலிருக்கும் நாடுகளிலே மண்டலமுறை வேறு ன்றியிருப்பதை நாம் காணலாம். படங்களை விளியோகிப்பவர், தீரை சிடுவோருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற்றை வழங்குவர். இவ்வாறு பெற்று படங்களைத் திரையிடுவர்கள் படவிளியோகிப் பாளருக்கு தங்கள் வருவாயில் குறிப்பிட்ட பங்கினைக் கொடுக்க வேண்டும். இப்படித்தான் மண்டல முறை உருவாகின்றது. தீரைப் படமண்டலமொன்றில் சேர்வதன் மூலம் ஒழுங்காகப் படங்கள் கிடைக்கும் என்ற உத்தரவாதம் திரை சிடுவோருக்குண்டு. அதேபோன்று பட உற்பத்தியாளருக்கும் இம்மண்டல முறையில் சில நன்மைகள் உள். படங்களைத் திரையிடுவர்களுக்கும் அவ்வொருவருடனும் தனித் தனி ஒப்பந்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்து படவிளியோகிப்பாளர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் தனது தயாரிப்புக்களை பல படமாளிகைகளில் திரையிடும் வாய்ப்பை மண்டல முறை மூலம் படத்தயாரிப்பாளர் பெறுகின்றார்.

இவ்வித சூதிகளை மண்டலமுறை அளிப்பதனாற்றுன் முதலாளித்துவமாடுகளில் இம்முறை வேறான்றி பட விளியோகிப்பாளின் கையை ஓங்கச் செய்திருக்கின்றது. மண்டல முறையில் சில நன்மைகள் இருக்கின்றபோதிலும் அதில் சில ஆபத்துகளும் இயல்பாய் அமைக்கிறுக்கின்றன. விளியோகிப்பாளரின் ஏகபோக உரிமைக்கும்சரண் டலுக்கும் இம்முறை வழி வகுப்பதனால் நன்மையிலும் பார்க்க திலமகளே கூடுதலாக ஏற்படுகின்றன. இலங்கைகு மட்டுந்தான் இப்பிரச்சினைகள் பிரத்தியேகமான வை என்று நினைப்பது தவறு. பிரத்தானியாவிலே கூட இவை தலையெடுத்திருக்கின்றன. தீரைப் பட விளியோகிப்பாளின் ஏகபோக உரிமையை முறியடிப்பதற்கு அரசாங்கம் தலையீட்டு கட்டாயமாக குறிப்பிட்ட தொகைப்படமாளிகைகளைக் கையேற்க வேண்டுமென பிரத்தானிய படத்தயாரிப்பாளர் சம்மேனானம் தகவுறை செய்தனமை ஈண்டு குறிக்கற்பாலது. ஆதலால் மண்டல முறையை நீக்கினால் உலகமே பாழாய்ப் போய்வுமென எவரும் நினைக்கவேண்டியதின்லை.

படத்தயாரிப்பாளருக்கும் அவற்
 றைத் திரையிடுபவர்களுக்கு மிடை
 யே தரகராய் இருப்பவர்தான்
 வினியோகிப்பாளர். ஆதலால் வினி
 யோகிப்பாளர் படத்தயாரிப்பிலோ
 படங்களைத் திரையிடுவதிலோ
 ஈடுபட்டவர்களாய் இருத்தல்வேண்
 டும் என்ற அவசியமில்லை. ஆனால்
 பல நாடுகளிலே வினியோகிப்பா
 ளர் படத்தயாரிப்பிற்கும் படங்க
 ளைத் திரையிடுவதற்கும் முதலீடு
 செய்கின்றனர். இலங்கையிலே
 மூர்யர்த்திகளாகிய வினியோகிப்
 பாளரே திரைப்பட உலகோடு
 தொடர்புடைய எல்லாத்துறைக
 விலூம் கோலோசுக்கின்றனர். இல
 ங்கையிலேயுள்ள பெரும்பாலான
 படமாளிகைகளை உள்ளடக்கிய
 மூன்று மண்டலங்கள் மூம்மூர்த்
 திகளின் ஆதிக்கத்திலே உள்ளன.
 அவையான : சிலோன் தியேட்
 டர்ஸ் மண்டலம், சிலோன் என்ற
 டெயின்மெண்ட் மண்டலம், சினி
 மாஸ் மண்டலம் ஸேறு சிறு மண்
 டலங்களும் உள்ளபோதிலும்
 இலையே பலம் பொருந்திய
 வை. ஒப்பந்தங்கள் மூலம் வினி
 யோகிப்பாளருக்கும் திரையிடபெ
 ருக்குமிடையே உள்ள தொடர்பு
 கள் வரையறுக்கப்படுகின்றன.
 மூப்பெரும் மண்டலங்களைப் பொ
 ருத்தவரை அவை செயற்படுத்
 தும் ஒப்பந்தக் கட்டுப்பாடுகள்
 பெரும்பாலும் ஒன்றேடொன்று
 ஒத்தனவாயிருக்கின்றன. இதைத்
 தான் வேற்றுமையில் ஒற்றுமை
 என்கிறார்கள் போலும்! இவ்வி
 டயத்தையிட்டு திரைப்பட விசார

ஆப்பிரிக்கப் பழமொழிகள்


இரண்டுயானைகள் சண்டை
 செய்யும்போது புலதான் வீலூ
 கின்றது.




ஒற்றைக் கண்ணங்கள் உள்ள
 ஊரிலீசுக்கும்படி நேரிட்டால்,
 உங்கள்களில் ஒன்றைப் பொட
 டடயாக்கி கொள்ள வேண்டு
 யதுதான்.



கலிமண் சுரமாக இருக்கும்போ
 தே உபயோகப்படுத்து.



சிங்கத்தின் கர்ஜனைக் கேற்றபடி
 யார் தான் நடனமாட முடியும்?



வெறுங்கை நக்கப்படுவதில்லை.

இனக் குழு சுவையான ஒரு நிக
 முச்சிசினைத் தனது அறிக்கையில்
 குறிப்பிட்டுள்ளது. இவ்வொப்பங்
 தங்களின் பிரதிகளைக் காண்மக்கு
 மாறு திரையிடுவோர்களுக்கு விசா
 ரரணைக்குழு உத்தரவிட்டபோது
 அவர்களிற் பலர் தம்மிடம் பிரதி
 கள் இல்லை என்றால் அதைஏங்கே
 யோ தவற விட்டுவிட்டதாகவோ
 கூறினார்களாம். இவ்வொப்பங்கள்
 இரகசியமானவை அவற்றை
 அம்பலப்படுத்தினால் வினியோகிப்
 பாளரின் நெற்றிக்கண் திறப்பட்டு
 தாம் சாம்பராகி விடுவார்களோ
 என அவர்கள் அஞ்சினர் போ
 ளும். ஆனால் விசாரணைக்குழு

விற்கு அதிகாரமிருந்ததினால் இவ் ஹப்பந்தப் பிரதிகளை விநியோகிப்பாளரிடமிருந்து பெற்று பார்வையிட்டனர்.

ஒப்பந்தங்களின் பிரதானாகட்டுப்பாடுகள் வருமாறு : (அ) மூன்று ஆண்டு தொடக்கம் ஐந்தாண்டுவரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அது காலாவதியானதும் விநியோகிப்பாளர் வீரும்பினால் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாம். இவ்வாறு புதுப்பிக்கும் போது பெரும்பாலும் முதல் ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டிருந்த கால எல்லையே மீண்டும் கடைப்பிடிக்கப்படும். (ஆ) தனது படமாளிகை சில திரையிடப்படும் என்கூத்திரைப்படங்களையும் ஒப்பந்தத்திலே குறுப்பிடப்பட்ட விநியோகிப்பாளரிடமிருந்துதான் திரையிடுவார் பெற்றுக்கொள்ள வேண்டும் விநியோகிப்பாளரின் அனுமதியின்றி வேறு எவரிடமிருந்தும் படங்களைப்பெற்றுத் திடையிட முடியாது. (இ) சிலோன் தியேட்டர்ஸ் மண்டலத்தைப் பொறுத்தவரை. அம்மண்டலத்திற்கு வெளி பேயுள்ள எந்தப் படமாளிகை சிலாவதுநேர்முகமாகவோ மறை முகமாகவோ திரையிடுவாருக்கு அக்கறை யிருத்தலாகாது எனகட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. மற்று இரு மண்டலங்களைப் பொறுத்தவரை திரையிடுவார்

இலங்கையில் எப்பாகத்திலாவது புதிய படமாளிகையை நிறுவினால் அதே விநியோகிப்பாளருடன் முன்பு செய்த ஒப்பந்தம் போன்று புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். (ஏ) விநியோகிப்பாளருக்கு திரையிடுவார் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒப்பந்தம் வரையறுக்கின்றது. சிலோன் தியேட்டர்ஸ் மண்டலத்தைப் பொறுத்தவரை விகிதாசார அடிப்படையில் பணம் அறநிடப்படும்: அதுவருமாறு : மாதத்தின் மொத்தவருளாயில் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு மூப்பத்தைந்து வீதமும் அடுத்த ஆயிரம் ரூபாய்க்கு ஐம் பது வீதமும் மிகுதிக்கு அறுபது வீதமும் என அறவிடப்படும். அதே சமயம் விசேட அடிப்படையில்தான் திறக்குமதி செய்யும் திரைப்படங்களுக்குசிலோன் தியேட்டர்ஸ் சிறப்புக் கட்டணத்தை வசூலிக்கலாமென ஒப்பந்தத்தில் விதியுண்டு. சினிமாஸ் விமிட்டெட் மண்டலம் இரு அடிப்படைகளிலே கட்டணத்தை அறவிகீன்றது. எந்த அடிப்படையில் திரையிடுவாரிடமிருந்துகட்டணத்தை அறவிட வேண்டும் என நிர்ணயிப்பதற்கு விநியோகிப்பாளருக்கே உரிமையுண்டு. முதல் அடிப்படை சிலோன் தியேட்டர்ஸின் விகிதாசார அடிப்படையை ஒத்தது. இதன்படி முதல் மூவாயிரம் ரூபாய்க்கு மூப்பது வீதமும், அடுத்த ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது வீதமும் மிகுதி

மொழி என்பது மனிதனாது என்னங்களின் ஆடை

— ஜான்ஸன்

க்கு அறுபது வீதமும் அறவிடப் படுகின்றது. இரண்டாவது அடிப்படை வருமாறு : முதல்தர படங்களுக்கு மொத்த வருவாயில் ஐம்பது வீதமும், இரண்டாந்தர படங்களுக்கு 40 வீதம் தொடக்கம் 45 வீதம் வரையும் (வினி யோகிப்பாளரின் விருப்பத்தின் படி) சின்களப்படங்களுக்கு 45 வீதம் தொடக்கம் அறுபது வீதம் வரையும் (வினியோகிப்பாளரின் விருப்பப்படி) கட்டணம் வகுவிக் கப்படும். முதல் தரப்படங்கள் யானங் இரண்டாந்தரப் படங்கள் யானை என விரணயிக்கும் உரிமை வினியோகிப்பாளருக்கே உண்டு. சிலோன் என்ற பெயரின்மென்ற மண்டலமும் இதுவரை அடிப்படைகளிலே கட்டணத்தை அற

விடுகின்றது. முதல் அடிப்படை கினிமான் மண்டலத்தின் அடிப்படையை ஒத்தது. இரண்டாவது அடிப்படை வருமாறு : முதற் றவையாக ஒடும் படங்களுக்கு ஐம்பது வீதமும், இரண்டாந்தவையாகவும், அதற்குப் பின் ஒடும் ஒடும் படங்களுக்கு நாற்பது வீதமும் அறவிடப்படுகின்றது மேற்கத்திப் படங்களுக்கு விசேட விகிதாசார அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகின்றது. இது படத்திற்குப்படம் வேறுபடும். (2) சிலோன் தியேட்டர்ஸ், சிலோன் என்ற பெயரின் மென்ற மண்டலங்களைப் பொறுத்தவரையில் திரையிடுவோர் தமது படமாளிக்கயையோ தமது தளபாடங்களையோ, கருவிகளையோ

யாழ் இலக்கிய நன்பர் கழகம் நடாத்தும்

சிறுக்குதப் போட்டி

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சகலரும் போட்டியில் பங்கு கொள்ளலாம். அவர்கள் இக்கழகத்தில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். தக்கையுள்ள ஒருவர்க்குமுவே பரிசுக்குதைகளைத் தேர்ந்தெடுக்கும். ஐந்து பக்கங்களுக்குமேல் குதைகள் இருக்கக்கூடாது. முன்னர் வெளிவந்த குதைகளாகவும் இருத்தல் கூடாது.

போட்டி முடிவு தேதி 30-9-67

குதைகள் அனுப்பும் முகவரி :

சி. சிவஞானசந்தரம், செயலாளர்
உயரிய நாவல்
ஏழாலை மேற்கு—சன்னகம்.

வேறு எச்சொத்துக்களையோ விற்கவோ, ஈடுவைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாது. சினிமாஸ் விழிந்தெட்ட மண்டலத்தைப் பொறுத்தவரை திரையிடுவோர் தமது படமாளி கையைபோ தளபாடங்களையோ படக்கருவிகளையோ வேறு எச் சொத்துக்களையோ விற்கவோ குத்தகைக்குவிடவோ முடியாது. (ஆ) பிரவேசச் சீட்டுக்களையும், வேறு ஆவணங்களையும் வருவாயையும் பரிசீலிக்கும்னின்யோகிப்பாளரின்மிருதிநிதிக்கு திரையிடுவோர் வாழ்க்கைப்படி வழங்க வேண்டும். (ஏ) சிலோன் தியேட்டர்ஸ் மண்டலத்தைப் பொறுத்தவரை, படங்களை விநியோகிப்பாளரிடமிருந்து பெற்று அவற்றை அவர்களுக்குத் திருப்பிச் சேர்ப்பதற்கான செலவுகள் யாவற்றையும் திரையிடுவோரே செலுத்த வேண்டும், மற்ற இரு மண்டலங்களைப் பொறுத்தவரை விநியோகிப்பாளர் தமது சொந்தச் செலவிலேயே படங்களை திரையிடுவோருக்கு அனுப்புவர். ஆனால் படங்களை விநியோகிப்பாளருக்குத் திருப்பி அனுப்பும் செலவுகளை திரையிடுவோரே ஏற்கவேண்டும். (ஏ) தமது படமாளிகைகளையும் கருவிகளையும் செம்மையான முறையில் வைத்திருக்கும் பொறுப்பு திரையிடுவோரே செலுத்த வேண்டும். சிலோன் தியேட்டர்ஸ் மண்டலத்தைப் பொறுத்தவரை திரையிடுவோர் தமது படமாளிகைகளைச் செம்மையாக வைத்திருக்கின்றனரா என நிரணயிக்கும் உரிமை சிலோன் தியேட்டர்ஸ் தாபனத்தாருக்கே உண்டு. இதே போன்றுதான் சினிமாஸ் விழிந்தெட்ட மண்டலமும், சிலோன் என்றரெயின்மென்ற மண்டலமும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. மேலும் சினிமாஸ் ஸ்தாபனத்தாரின் ஒப்பந்தத்தின்படி திரையிடுவோர் தமது இயங்கிருக்களையும், கருவிகளையும் குறிப்பிட்ட ஒரு தாபனத்திடம் கொடுத்து பழுதுபார்க்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. படம் திரையிடப்படும்போது, படம் காட்டும் கருவியில் ஏதாவது கோளாலு திட்டங்கள் தோன்றினால் திரையிடுவதை நிறுத்துவதற்கு சினிமாஸ் ஸ்தாபனத்தாருக்கும் சிலோன் என்றரெயின்மென்ற ஸ்தாபனத்தாருக்கும் உரிமையுண்டு. (ஐ) விநியோகிப்பாளர் வழங்கும் சுவரொட்டி கருக்கும் வேறுவகை விளம்பரங்களுக்கும் உரிய செலவை திரையிடுவோரே செலுத்த வேண்டும். சிலோன் தியேட்டர்களைப் பொறுத்தவரை திரையிடுவோர் பிரவேசச் சீட்டுகள் முதலியவற்றை தமது சொந்தச் செலவிலே

நட்புக் கொள்ளும் விஷயத்தில் அவசரம்படாத்தர்கள். நிதானமாக இருங்கள். நட்புக் கொண்டபின்னர் அந்தநட்பு நிஜத்து நிற்க வழிதேடுங்கள்.

— சாக்ரங்கள்

'சிலோன் பிறின்ரர்ஸ்' தாபனத் தில் அச்சிட வேண்டும். என விதிக்கப்பட்டிருக்கின்றது. (இ) விநியோகிப்பாளர் தமது விருப்பப் படி படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை திரையிடுவோருக்கு வழங்குவர். மேலும், ஒரு ஞாறிப் பிட்ட மடம் எத்தனை நாட்கள்க்குத் திரையிடப்படும் என்பதையும் விநியோகிப்பாளரே நிர்ணயிப்பார்கள். (ஒ) ஒப்பக்க விதிகளை மீறினால் தண்டனை விதிக்கலாம். சிலோன் தியேத் டர்ஸ் ஸ்தாபனத்தாரர்ப் பொறுத்தவரை இவ்வாறு திரையிடுவோர் யாராவது ஒப்பந்தத்தை மீறினால் அவர்களுக்கு படங்கள் வழங்கப்படாது நிறுத்தப்படுவதுடன், ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஏஞ்சிய காலம் முடியும்வரை நாளுக்கு இருநூற்றாம்பது ரூபாய் நஷ்ட ஸ்தாக அவர்களுடமிருந்து அறவிடப்படலாம். மற்ற இருமண்டலங்களைப் பொறுத்த வரை ஒப்பந்தங்களைத் திரையிடுவோர் யாராவது மீறினால் அவர்களுக்கு படங்கள் வழங்கப்படாது நிறுத்தப்படும். தவிர ஒப்பந்தம் காலங்களிடமிருந்து மிகும் வரை வேறு யாரிடமிருந்தும் படங்களைப் பெற்றுத் திரையிட்டால் நாளுக்கு இருநூற்றாம்பது ரூபாய் நஷ்ட ஸ்தாக அறவிடப்படலாம். (ஒள்) விநியோகிப்பாளர் வழங்கும் படங்களை எக்காரணத் திற்காவது திரையிடுவோர் திரையிட்டால், படத்தைக் காண பிக்காத ஒவ்வொரு நாளைக்கும் கானுக்கு இருநூற்றாம்பது ரூபாயிதம் அவர்கள் நஷ்ட ஸ்தாக விட

யோகிப்பாளருக்குக்கொடுக்கவேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத் தை மீறியதாகக் கணித்து படங்கள் வழங்குவதை விறுத்துவதற்கும் விநியோகிப்பாளருக்கு உரிமையுண்டு.

மேலே தரப்பட்ட ஒப்பந்த விதிகள்தான் முக்கியமானவை. இவற்றைத் தவிர வேறு விதிகளை முன்னு. மத்திய காலத்திலே நிலக்கிழாருக்கும் அடிமைகளுக்கும் இடையே இருந்த தொடர்புகளை இவ்வொப்பந்தங்கள் நினைவுட்டுவதாக விசாரியைக்கும் குறிப்பிடுகின்றது. திரையிடுவோருக்கு எத்தனையோ வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய கடும் விதிகள் விநியோகிப்பாளரைக் கட்டுப்படுத்தவில்லை. என், படங்களைத் திரையிடுவோருக்கு வழங்கவேண்டுமென்ற கட்டுப்பாடுகூட இல்லையே! சினிமாஸ் ஸ்தாபனத்தாரின் ஒப்பந்தத்தின்படி அவர்கள் படங்களைத் தருவிப்பதில் சணக்கம் ஏற்பட்டால் அல்லது எக்காரணத்திற்காவது படங்களை வழங்கத் தவறினால் அதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்லர். வெளிப் படையாகக் கூறப்படாவிட்டாலும் படங்களைவழங்க வேண்டுமெபாறுப்பு விநியோகிப்பாளருக்கு உண்டெனச் சிலர் வாசிடலாம். ஆனால் திரையிடுவோரைக் கட்டுப்படுத்தும் விதிகள் யாவும் தீட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருக்க; விநியோகிப்பாளரை அதே போன்று கட்டுப்படுத்தும் விதியில்லாதிருப்பது

குறிப்பிடத்தக்கது. திரையிடவோர் படத்தைத் திரையிடத் தவறினால் கஷ்ட ஈடு செலுத்த வேண்டும். ஆனால் விநியோகிப்பாளர் திரையிடவோராக்குப் படம் வழங்கத்தவறினால் அவர்களுக்கு எந்தவித தன்டனையும் இல்லை. இது மட்டுமா? திரையிடவோர் தமது படமாளிக களையோ. இயங்கிரங்களையோ வேறு கருவிகளையோ தாம் நினைத் தவறாறு ஈடுவைக்கவோ, விற்கவோ முடியாது. அவ்வாறு சொய்வதென்றால் விநியோகிப்பாளரின் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. தன்று நடைய சொத்தைத்தான் விரும்பிய வாறு கையாள்வதற்குக்கூட ஒப்பந்தம் அனுமதிக்காவிடில் அதிது எவ்வளவு கொடியதாக இருத்தல் வேண்டும்! இது மட்டுமா? ஒப்பந்தத்தின்படி விநியோகிப்பாளரின் மரதினிதிகளுக்குதிரையிடவோ ரே சம்பளம் கொடுக்க வேண்டும். இப்பிரதிநிதிகளை விநியோகிப்பாளரின் ஒற்றைனான் சிலர் வர்ணிக்கின்றனர். அப்படியாயின் தமது ஒற்றை படைக்கு வேவு பார்க்கப்படுவ வர்களிடமிருங்கே சம்பளம் பெற முக்கொடுக்கும் விநியோகிப்பாளரின் மேதானிலாசந்தான் என்னே!

விநியோகிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் திரையிடவோர், கடவில் களம்கட்டி அதில் வைத்துள்ள கூட்டிலகப்பட்ட மீன்களைப்போல் தவிக்கின்றனர். குறிப்

எப்பொழுதும் கீழே விழாமல் இருப்பது புகழுக்குப்படியதல்ல. விழும் போதெல்லாம் விழித்தெழுந்து முன்னே றுவதுநான் பெரும் புகழ் பெறும் வழி.

இட்ட மண்டலத்தைவிட்டு திரையிடவோர் வெளியேறாது தடுப்பதே விநியோகிப்பாளரின் நோக்கமாக இருப்பதுன் ஒப்பந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் மிகக் கடுமையாக இருக்கின்றன. இவ் விதிகளிற் சில நடைமுறையில் அமுலாக்கப்படுவ தில்லைன்பது உண்மைதான். ஆனாலும் இத்தகைய கொடியவிதிகளைத் திய ஒப்பந்தம் நிதிமன்றத்தில்கெல் அப்படியாகுமான்பது ஜூயத்திற்குரியது. அப்படிச் செல்லுபடியாகாது விட்டாலும், அதை எதிர்ப்பதற்கு பெரும்பாலான திரையிடவோர் தணியமாட்டார்கள் என்பதை நாம் மற்றத்தலாகாது. ஆதலால் விநியோகிப்பாளரின் சுரண்டலைப் பொறுத்துக்கொண்டு இவர்கள் அஞ்சி ஒடுங்கி வாழானிருக்கட்டென்றியது தான். கடுமையான விதிகள் இல்லானிட்டால் மண்டலமுறையை வெற்றிகரமாக இயக்க முடியாதெனச் சிலர் நினைக்கலாம். இவ்வெண்ணத்திற்குப்போதிய ஆதாரமில்லை. கொடிய ஒப்பந்த விதிகள் பெரும்பாலும் இல்லாமலே ‘ஓடியன்’ மண்டலமிலருவாகியமை இதற்குத் தக்க சான்றாகும்.

விநியோகிப்பாளரின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டுமென விசாரணைக்குடு தகவுரை செய்தது. அதனைப் பின்பு ஆராய்வோம்.

(வளரும்)

— கன் பூஸியஸ்

ஜெயகாந்தன்

படைப்புக்கள்

க. ச. நாதன் - B.Sc.

இந்த இருபதாம் நூற்றுண்டில், தமிழில் சாதனை புரிந்த இலையைற்ற ஆக்க இலக்கிய கர்த்தாக்க வெளன் ஒர் ஜவரையே என்னால் கூறுமதியும். சரியோ, தவணே இது என் கணிப்பு. நூற்றுண்டின் துவக்கத்தே தோன்றித் தமிழ்க்க விஷதத் துறைக்கு மறுமலர்ச்சியுட்டிய மாமேதை பார்தி. அவரை அடியொற்றிக் கவிதைத் துறைக்கு ஒரு கேகத்தையும் விழிப்பையும் ஊட்டியவர் பாரதிதாசன். நாவல் சுட-கத்துறை போதிய வளம்பெற வில்லை எனினும், நாவலிலக்கியத் துறைக்குத் தன்னால் முடிந்தளவு சேவை செய்து வருபவர். தி. ஜானகிராமன். சிறு கதை இலக்கியத்துறைக்கு வளம் சேர்த் தவர்கள் பலரெனினும் யுத்பதியாக கண் என இருவரையே கட்டலாம். அவர்கள் புதுமைப் பிற்தனும் ஜெயகாந்தனுமோகும். புதுமை இத்தன் காலத்தால் இறவாக்கத் தக்கன் பலவற்றை அவர் காலமாகிய முப்பதுக்களில் எழுதிப் புகழ் பெற வேர். அவர் சிறப்பு நிலைப்பற்றி இலக்கிய விமர்சகர்களிடையே கருத்து

வேறுபாடு சிறிதும் இல்லை. ஆனால் ஜெயகாந்தனுடைய பணியைச்சாடு பவர்கள் இல்லாமலில்லை. புதுமைப் பிற்தனுக்கு இணையாக, ஏன் இன்னும் சில வகைகளில் சிறப்பாக எழுதிவருபவர் ஜெயகாந்தன் ஒரு வரே. இவருடைய பணி இன்னும் ஒபவில்லை. இவர் பணி தொடர்ந்து கிடைப்பது தமிழிலக்கியத்திற்கு நற்பயனாகும்.

ஜெயகாந்தன் திங்களே மிகக் குறுகியகாலத்தில் பெரும் புகழும், பிரபலமும் பெற்றமைக்கு இவருடைய படைப்பாற்றலும் எழுத்து வன்மையுமே காரணமாகும். இவர் மக்கள் சமுதாயத்தை அனுகினுதாபத்துடனும், மனிதாபிமான உணர்வுடனும் ஆராயும் திறன் வியக்கத்தக்கதாகும். இவர் தமது கதைகளில் மனிதனின் ஏழுமை குறித்தும் அவனிடம் மலிந்துள்ள கேவலமானதும் அற்பமானது மான நிகழ்ச்சிகள் மறித்தும் எழுதுகின்றார். ஆழமான தெளி வான நயமிக்க நளின நடையில் இவர் மனிதமனாத்தின் அடித்தளத்தில் வளர்ந்து சிதைந்து மக்கள்

மண்ணுகிப் பூச்சியரிப்பதுபோல் அரித்துப் புற்றுயக் குவிந்திருக்கு முன்னர்ச்சிகளை, மனக்கிளர்ச்சிகளை ஆசைகளைக் கணவுகளை உட்சென்று உசாவி உணர்ச்சி பூவு மாகுத்தீட்டும் சித்திரங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.

எழுத்தில் மனிதருபங்களை வடித்து உணர்ச்சிமிக்க உரையாடல்மூலம் உயிரிப்பைப்படும் துதிப்பைப்படும் பெய்து, புதிய நடையில் புதுக்கருத்து விளக்கக்கூடாதன் கதை சொல்லும் பாங்கு ஜெயகாந்தன் ஒருவருக்கே கைவந்த கலையாகும். இவருடைய காலத்தின் பல பொதுவாகச் சென்னை நகர மக்கள் வாழ்வையே பகைப் புலமாகக் கொண்டு எழுதப்பட்ட வைகளாகும். இவர் தமது கதை கலைப் பேச்சு வளக்கிலுள்ள மொழிக்கூடையையே தொடுசரடாகக் கி வலுவான நடையில் கணமான விஷய அடக்கத்துடன் எழுதுகின்றார்.

ஜெயகாந்தன் ஐம்பதுக்கணில் எழுதத் தொடங்கியவர். புதுமைப் பித்தன் வாழ்ந்த காலத்திற்குச் சற்று மாறுபட்ட காலகட்டத்தில் வாழுமிவர், தான் வாழும் எழுத்தை ஒரு புதிய யுகமாகவே இனாம் காண்கின்றார். இத்தகைய புதிய யுகத்தில் தோன்றும் இலக்கியங்கள் புதிய கருத்துக்களுக்கு இடம் தராமல் பழைய வியாயங்களை வலியுறுத்துவதாயின் அவ்விலக்கியங்கள் அவற்றிற்குரிய ஒழுக்கத்தை அந்தஸ்தை இழுத்து

விடுகிறது எனக்கருதம் ஜெயகாந்தன்; இலக்கியங்கள் ஒழுக்கங்களை வலியுறுத்த வேண்டும் தர்மார்த்தங்களை உபதேசிக்க வேண்டுமெனும் கொள்ளக்கூடிய மாறுபட்டவர்கள். எனினும் ஒழுக்கங்களும், தர்மங்களும் சோதனைக்குட்பட்டு, வாழ்வகையின் விபரிதமுறுக்குக்களில் சிக்கித்தியை முறண்பும்பொல் இலக்கியங்கள் அவற்றைப் புதிய சூத்தில்தான் ஏர்திபலிக்க முடியுமென்பதை நன்கு ணர்க்கு, தனது படைப்புக்களில் இத்தகைய பிரதிபலிப்பினையே உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் என்னாம், இவருடைய எழுத்தின் மகிழமையை அறியாத வர்களுக்கு இதுசற்றுக்கசப்பான அனுபவமாக இருப்பதில் வியப்பி விலை. “சமூக வாழ்வின் பலத் தையும் பலவீனத்தையும் இலக்கிய சன்னிதானத்தின் புனிதமான சிறு வளக்கின் ஒளியில் கூடப்பார்க்க நமது கண்கள் கூசினுல் நமக்கு ஆத்ம விமோசனமேயில்லை என்று ஜெயகாந்தன் ஓர் சந்தர்ப்பத்தில் கூறியிருப்பது இப்படிப்பட்ட அரைவேக்காடுகளை நினைத்து உருந்திய சிசார மனை பாவ நிலையில்தான் என நாம் சினைக்க வேண்டியுள்ளது.

ஜெயகாந்தனுடைய கதை கலைப் படிப்பதற்கும் அவருடைய எழுத்தின் அந்தரங்கச்சத்தையை, இலக்கியச்சிறப்பை நன்கு உணரவேண்டும். உரைாதவரை அவர் ஓர் மரச்சனைக்குரியபடிடப்

பாளிபாகவும், அவர் கதைகள் புரிந்து கொள்ளமுடியாத புதிராக வுமே இருக்கும்.

தன்னைச் சுற்றி வாழும் மக்களைப் பூரணமாக அறிந்து கொண்ட இவர் தனது இலக்கியப்பணிக்கு எதார்த்த வாழ்வில் கூறுகளையே மூலமுற்றுக்க கொண்டுள்ளார். எதார்த்த இலக்கியம் படைப்பதாகக் கூறிக்கொண்டு வாழ்க்கையை நகல் செய்து ஏழாற்றுமிகுத்தை இவ்வாக்குக் கைவராதகலை. பலத்ரப்பட்ட மக்களின் வாழ்வைத் தனிசிக்கும் இவர் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பல்வேறு கோணங்களில் பார்த்து அதனைச் சார்ந்தும், உன்ஸடங்கியும் உதிர்க்க, உலர்ந்த கருகாய் வேறும் மறைந்திருப்பதனையும் தொட்டுணர்த்தி முழுமை காணபதில் சிறந்து விளங்குகின்றார்.

தம்மை மறைந்துக்கொண்டு போவியாக வாழுத்தெரியாது திணா மூம் சமூகத்தின் அடித்தள வாசிகளாகிய சேரிமிக்கள் பற்றியும் தங்க களைச் சமூகத்தின் ஒழுக்க அளவு கோலாகப் பாவித்துப் பாவலை பண்ணும் விவஸ்தை செட்டமேல் தட்டுப் பிரிக்குதிகள் பற்றியும் அழகான பலகதைகள் எழுதியுள்ள இவர் தனது படைப்புகளுக்கோர் இலக்கிய பூர்வமான தெளிந்த நோக்கத்தையும், அந்தஸ்த்தையும், தனித்துவத்தையும் உணர்த்தத் தவறவில்லை இவருடைய தனித்தன்மைகளில் தலையாயது நடைமுறை

யை ஒட்டிப் பிறரால் ஒதுக்கித்தன் எக்காட்டும் அற்பமான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கதைபுனை வதே. சுயதரிசனம், மிரம்மோப ஃபசம் முதலிய கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். இவ்விரு கதைகள் மூலம் காட்டும் பிராமண ஜயங்கார சமூகத்தின் சித்திரங்கள் அரிய கலைப்பொக்கி ஷங்களாகும். இத்தகைய கதைகளே இவரைத் தமிழகத்தின் சிறந்த கதாசிரியர்களின்று பிரித்து உலக இலக்கியாசிரியர்களுடன் இணை சேர்க்கின்றன.

சுயதரிசனம் கதையே இவருடைய கதைகளில் மிகச் சிறந்த தென்னாம். இக்கதையின் தனிச்சிறப்பு அதன் பாத்திரப்படைப்பாகும். கணபதி சாஸ்திரிகள் என்ற உயிர்த்துடிப்புள்ள வைத்திகளின் சித்திரம் என்றென்றும் மறக்கமுடியாததொன்றாகும். இப்பாத்திரம் யுகமாற்றத்தின் வினோவாகப் பிராமண சமூகத்தின் நிகழும் சீரழி வைப் பிரதிபலிப்புடன், அவரை அந்தச் சமூகத்தில் தற்காலப் பிரதிநிதியாகக் காட்டுகின்றது. அவர்தன் சமூக நெறிகளைச் சரிவரப்பின் பற்றி ஒழுக முடியாமல் திணைறிப் பூதாலை அறுத்தெறிக்குவிட்டு ஊரை உறவைவிட்டு ஒடிஞ்சிகின்றார். அவர் பிரித்தன் அவருடைய இளைகளும் மாட்டுப் பெண்ணும் அவரை முன்பு வெறுத்தெதாதுக்கியதை மறந்து அவர் பிரிவைத் தாங்காமல் அந்தரங்கமாக ஒருவருக்கொருவர் தெரியாமல் இருக்கியமாக

கண்ணார் சித்துப்பொழுது கதை
 வைப் படிப்பவர்கள் ஒவ்வொருவ
 ரும் செருக்கமான ஒருவரைப்
 பிரிந்துபோன்ற தனிப்பை அனுப
 விப்பது ஜேயகாந்தனின் படைப்
 பாற்றலின் வெற்றிக்கோர் எல்லைக்
 கல்லாரும். யுகசங்தி-ஒரு பகல்
 கேரப் பஸ்ரஞ்சர் வண்டியிலே,
 மௌனம் ஒரு பாதை முதலிய
 மிக்க சிறங்க சிறுகதைகளில் மனி
 தன் தனக்குத்தானே அமைத்துக்
 கொண்ட கட்டுதிட்டங்களையும் கண்
 மூடிப்பழக்கவழக்கங்களையும் ஆசா
 ராழமுக்கங்களையும் போலித்தன்மை
 களையும் பரபு பிறழாமல் - கலைய
 முகு மினிர தனது பாத்திரங்களின்
 இயல்பான நடைமுறை ஒழுக்கத்
 தின் மூலமாகத் தகர்த்தெறியும்
 அஷுகு இவருக்கீர கைவராப்பெற்ற
 தனிப்பெறும் கலையாரும், அத்து
 டன் தன் பாத்திரங்களைப் பரங்
 குபட்ட ஜனசமுத்திரத்தின் பிரதி
 மைகளாக அமைப்பதோடு அந்
 தப்பாத்திரங்கள் மூலமாக மனி
 தனுங்குச் சொல்லவேண்டியதனைத்
 தையும் சொல்லி விடுகின்றூர். மனி
 தன்மீது அளப்பரிய காதல் கொண்ட
 டன் இவர் அவன் வாழவேண்
 கிம் எனும் துடிப்பால் வள¹
 மரன் ஓர் எதிர்காலத்தை அவ
 னுக்குச் சுட்டிக் காட்டுவதோட
 மையசது; அவனைப் புதியதிசை
 கேஷக்கி நம்பிக்கையுடன் நடை
 போடத் தளம் அமைத்துக் கொ
 டுக்கின்றூர். இத்தன்மையினைப்

புதுமைப் பித்தனின் படைப்புக்
 களில் காணமுடியாது. பித்தனு
 டைய பிற்காலத்துக் கதைகள்
 நம்பிக்கை வறட்சியெனும் நடத்
 துள் வீழ்ந்து அடைபட்டுவிட்ட
 கிலையில் இவருடைய கதைகள்
 புதிய ஒளி மிகுங்க திசைநோக்கி
 நகல்வதை நம்மால் உணர முடிவது
 இவர் சிறப்பினையே காட்டு
 கிறதென்னாம்.

இவருடைய அண்மைக்கா
 லக் கதைகள் சிலவற்றில் தனது
 கருத்தை, இலக்கிய நோக்கத்
 தை, வாசகர்கள் புரிந்து சொன்
 னவில்லையோ! எனும் தவிப்பை,
 நம்பிக்கையற்ற தொனியில் கலை
 மயசத்தை மீறிய சொற் கோர்
 வையால் சித்தரிக்க முனைவதை
 ஒரளவு தரிசிக்கலாம். இது இவருடைய
 எழுத்தை, சுற்றுப் பல
 வீணப்படுத்துவதோடு கதையின்
 சூரணத்துவப் பொலிவுக்கு ஒரளவு
 ஊறு விளைவிப்பதாய்யுள்து.

ஜேயகாந்தனுடைய படைப்புக்
 களாய் சிலர் வெளியே இருக்கிறூர்
 கள் முதலிய தமிழில் புதிய சிறப்
 பான முயற்சிகள் சமீபத்தில் தின
 மனிக்கதிரில் வெளியான பலவினா
 ங்கள்' எனும் ஒரங்க நாட்கம்
 இவரைத் தமிழ் நாட்டின் டெண்சிக
 வில்லியம்ஸ்சாக அறிமுகம் செய்
 யும் காலம் வெகுதூரத்தின் இல்லை
 என்பதையே காட்டுகிறது.



வு 600 வெ

“நக்ன்”

இன்னுவயில் கடைபெற்ற சம்பவம் இன்று பத்திரிகைகளிலும் மக்களிடையேயும் பெரும்பாரப் பொறுப்பு பண்ணியுள்ளது. இப்படியான ஒழுக்கங்களுக்கு அடிப்படைக் காரணம் யாது என நாம் வினாவுதல் தற்பொழுது சாலச்சிறந்ததாகும். சடவாதிகள் வறுமையே விபச்சாரத்தின் வேர் என வாதாகுவர். ஆனால் இன்னுவயில் அகப்பட்டோரில் ஒரு சிலர் திருமண வாழ்வில் ஈடுபட்டு செல்வத் துடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து வந்தார்கள் என்பது பத்திரிகைகளின் வாயிலாக நாம் அறியக் கூடியதாகவுள்ளது. ஆகவே பொருளாதார இக் கட்டடவிடவேறு ஏதோ மன இயல்புக்கோளாறுகள் தான் இப்படியான மனப்பிறழ்வுகளுக்கும் காரணமாகவன்ன என்பதும் நாம் சிக்கித்துப்பார்க்கவேண்டிய ஒன்றாகும்.

வறுமையற்ற நாடாகிய சோவியத் குடியரசில் கூட திருமண விலக்குதல்களும் உண்டு. ஆகவே மனதுக்கு, உணவும், உடலுறவும் தனிர வேறு விடயமும் தேவை என்பது புலனுகிறது. மனிதனை ஆட்டுவது மனம் அதற்கு என்றைக்கும்ஒருவித கூட்ட உணர்ச்சி வேண்டியதாயுள்ளது. இந்தக்கூட்டமெனர்ச்சிக்கு ஒரே வழித்தோன்றல், பாலை, சமயம், கட்சி எவ்வயாயினும் கருவாக அமையலாம்,

ககர வாழ்க்கை தனி வாழ்க்கை ஒரு வீட்டிலுள் ஓராலுக்கு அயலவற்று தெரியாது. இவ்வித வாழ்க்கைமனதிற்கு ஒரு கென்பற்ற சப்ளான விலையையே கொண்டு வந்து விடுகின்றது.

பிரபுத்தவத்தை நாம் விரும்ப வில்லை. ஆனாலும் அதில் ஓர் நன்மை முதலாளித்துடைத்தை விட இருக்கத்தான் செய்தது. பிரபுத்துவ அமைப்பின் கீழ் ஒவ்வொரு வரும் சமூக அமைப்பில் தமக்கொருதிடமுண்டு என்று எண்ண வாய்ப்பு இருந்தது. ஆனால் முதலாளித்துவ உலகில் சமூக இனத் தளைள் அறுக்கப்படுவதங்கள் கூட்டுறைர்ச்சி உடைக்கு விடுகிறது. தனியாள் வரலாறுகளை அலசியபோது அதிமான விபசாரிகள் கூட்டு வாழ்க்கையின்றி, தாம் செய்வதை கண்டிப்பதற்கு ஆட்களற்ற குடும்பங்களிலிருந்தே வந்துள்ளார்கள். ஒரு மனிலையின் குணம் அமைவதற்கு முக்கிய காரணம் அது தன்னைப்பற்றிக்கொண்டுள்ள மதிப்பிடேயாகும். இம் மதிப்பீடு, குடில் ஆகியவை அவர்களை எப்படிட்டத்துக்கிண்றது என்பதில் தங்கியுள்ளது. அவ்விதான மனிலைகளை நாம்கடத்தும் விதம் தாழ்மை உணர்ச்சி உண்டு பண்ண ஏதுவாகிறது. இத் தாழ்வு மனப்பான்மையை நிவர்த்திசெய்ய வயது வந்ததும் அக்குழங்கத்தென்றை கிருந்தால் தன்னை மதிக்கும்,

விரும்பும் பல ஆண்களின் கரங்களை பலதடவை நாடுகின்றது. அரவணைப்பை விரும்புகின்றது.

கறுவாக்காடு போன்ற உயர்காகரிக்கச் சமூகங்களில் தாய்மார்கள் சதா பரபரப்புதனும் தன்னத்துடனும் வெளிப்பகட்டுடனும் காணப்படுகிறார்கள். இள்ளைகளுக்குக் குழந்தைப் பிராயத்தில் வளர்ச்சிக்கு வேண்டிய அன்பைப்பக்கொடுக்க இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இச்செய்கூடானது இள்ளைகளின் மனவெழுச்சிப் படிவத்தில் ஓர்கோணைலை உண்டு பண்ணி மனவளர்ச்சியைத் தடைசெய்கின்றது. குழந்தையாக இருக்கும்போது அன்புக்காக ஏங்கிக் கிடந்த இள்ளை, இன்தாம் காயாக வருங்காலத்திலும் அன்பைப் பொடுக்க இயலாதிருக்கின்றது. இதனால் இக்குறைசங்ததிக்குச்சங்ததி பரிமாறப்பட்டு பிரச்சினைக்குரிய இள்ளைகளை உண்டுபண்ணுகிறது. கறுவாக்காட்டுப் பெண்கள் எப்படி உடம்பால் வேலைசெய்யவிரும்புவதில்லையோ அதேபோல் மனதாலும் ஒருவரைக் காதவிக்கத் வேண்டியதில்லை. அவர்கள் காதலை கொள்வனவு செய்வார். ஆனால் வற்பனவு செய்ய இயலாத தன்னாலிகள். இதனாலேயே ஒவ்வொரு சோரத்துவமும் அவர்களைத் தடுகின்றது.

இனத் தட்டி எழுப்பும் துண்டுதலாக அமைகிறது.

ஒரு பெண்ணுக்கு நமது நாளாவட்ட நடவடிக்கை இது. இதோர் ஆண்மகளை வாழ்விக்கும் சமூகம் எனக்காட்டுகிறது. உதாரணமாக பெண்குழந்தைகள் பெண்குழந்தைகள் மறந்தால் துக்கப்படுகிறோம். இதற்குக் காரணம் பொன்னாதார அமைப்பு என்பதை மறுக்கவில்லை. நாம் நடத்தும் விதத்தினால் நிரந்தரமான ஒரு தாழ்வு மனப்பான்மை அவர்கள் மனதில் உண்டாகிறது. ஆனால் பெண்பாலாரில் விவேகமானாலும், உணர்ச்சி வசப்பட்டோரும் இந்தக்கொடுமையை இலேசாக அவர்களுமேல் திணிக்கவீடுவதில்லை இச்சிறுபான்மையோரே பெண்டுள்ள மைக்கு போரிடவோராய், சீவியகால முதியகன்னிகளாய், ஈற்றில் விபச்சாரிகளாகவும் தென்படுகிறார்கள். கடைசியாகக் கூறப்பட்டதும் எதிர்ப்பையே குறிக்கிறது. ஆனால் அவர் எடுத்த பாதை சிறந்ததில்லை. அவ்வளவுதான் இந்த “எதிர்ப்பில்” ஒருவித ஆக்கிரமிப்பும் உண்டு இதனாலேயே மேற்கத்திய நாடுகளில் விபச்சாரிகள் சண்டித்தனத்திலும் பெயர் பெற்றுள்ளார்கள். பெண்ணுக்கு பெண்மையான வாழ்வில் பரிமளிப்பு உண்டு என்பதை நாம் நமது நடத்தையில் காட்ட வேண்டும்.

இன்னைவப் பிரச்சினையைப்ப
ற்றி நாம் அலட்சியமாக இருந்து
விடுவதற்கில்லை. வளர்ந்து வரும்
இளங்தலைமுறை எப்படிச் சிந்திக்கி
நது என்பதை நாம் கவனத்தில்
ஏடுக்கவேண்டும். அதே நேரம்

அந்த இளங்தலை முறையினரின்
ஆசை அமிலானஷ்டுகளைக் காத்தொ
தெத்துக் கேட்பதுடன், அவர்களது
பிரச்சினைகளை நாம் அனுதாபத்து
டன் அனுகப் பழக வேண்டும்.
குறிப்பதைத் தாய் தந்தையர்கள்
தமது குழந்தைகள் மீது ஆக்கிர

மிப்புச் சர்வாதிகார மனப்பான்மை
நாட்டாமல், அவர்களது மனாலை
பிரச்சினை அலட்சியம் செய்யாமல்
இருந்தாலே போதும். அவர்களை
ஆக்கழுர்வமானபாதைகளில் திருப்
விவிடலாம்.

இன்னைவச் சம்பவங்களை
வெறும் ஒழுக்க சம்பந்தமான
பிரச்சினையாக மாத்திரமல்ல மனத்
தத்துவ ரீதியாகவும் நாம் சீர்தூக்
கிப்பார்க்கவேண்டும்.

வருந்துகின்றேம்

பல நூற்றுக்கணக்கான ஆரய்ச்சிக் கூல்களையும் இலக்கியப்
புத்தகங்களையும் எழுதி வெளியிட்ட பிரபல சமூத்து நூல்தினர்
திரு. ந. சி. கந்தையாபிள்ளை சென்ற வார்ம் நல்பாலில் காலமா
னார் என்பதைக் கேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுல்கமே நிடுக்கிட்டது.
நீண்டதெந்துக்காலமாகத் தென்னிந்தியர்வீஸ் வாழ்ந்து, சென்னை
யில் பலநூற்கண பதிப்பித்து வந்த கந்தையாபிள்ளை அவர்கள் பண்
பாலும், பணிவாலும், அறிவாலும் ஒரு மேறையாகவே திசைந்தவர்.

அன்னாரது பிரிவை எண்ணி ஈழத்து இலக்கிய உலகம் தனது
ஆழந்த கவலையைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது. மல்லகையும்
இந்தப் பேரிழப்பிழ்காக வருந்துகின்றது. — ஆசிரியர்



ஓக்டோபர் இதழ் அண்டு மலராகத் தயாராகின்றது

*

கா. சிவத்தம்பி
'வரதர'
அ. ந. கந்தசாமி
நந்தி
இ. ஆர். திருச்செல்வம்
'குறமகள்'
பா. பாலேஸ்வரி
அகஸ்தியர்
எஸ். செல்லத்துரை
தான் தோன் றிக்கவிராயர்
நீலாவணன்
மகாகவி
ம. பார்வதிநாதசிவம்
க. சச்சிதானந்தன்
தில்லைச்சிவன்
அம்பி
வி. கந்தவனம்
காரை, செ. சுந்தரம்பிளை

இர. சந்திரசேகரன்
கனக. செந்திநாதன்
அ. செ. மு.
ர. ஜே. கனகரெட்டு
ர. இக்பால்
முகம்மது சமீம்
பெரி. சண்முகநாதன்
எம். கோபாலரெத்தினம்
பாமா. இராசகோபால்
சசி பாரதி
யாழ்வாணன்
பிரேமஜி
பெந்தொமினிக் ஜீவா
ர. ரி. பொன்னுத்துரை
க, கணேசவிங்கம்
கலாகேசரி ஆ. தம்பித்துரை
சங்கீதபூஷணம் ஆ. நமசிவாவம்

ஆகியோர்கள் இம் மலரில் எழுதுகின்றனர்.


தொடர்பு கொள்ளுங்கள் :

‘பல்லிகை’ அலுவலகம்
60, கல்தூரியார் வீதி. யாழ்ப்பாணம்

SEPTEMBER

MALLIKAI

கிளை க்டார் இ. ஆக்ஸன்.
பூப்பல்லீவு ஸம். புத்தகசாலை
57, பஸ் நிலையம் முன்று,
57, பஜார் வத்து. புத்தகசாலை



SELLAMS

THE HALLMARK OF QUALITY PHOTOGRAPHS

PHONE: 436. JAFFNA

யாழ்ப் பாணம், 60, கல்தூரியார் வீதியில் இருப்பவரும் மல்லிங்க ஆசிரியரும்
வெளியிடுவாருமான டொமினிக்ஸிலோ அவர்களால், யாழ்ப்பாணம் நல்லூர்
திரு வள்ளுவர் அச்சக்தவில், அச்சிட்டு வெளியிடப்பெற்றது.